



Ceylon Govt. Gazette

EXTRAORDINARY

Published by Authority.

No. 5,279—MONDAY, APRIL 2, 1894.

LAND ACQUISITION NOTICES.

I DO hereby give public notice that I have been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876," section sixth, to take order for the acquisition of the following lands, to wit:—

Preliminary plan 10,297. Situation.—Colombo Municipality, Mutwal.

Lot.	Name.	Name of Claimant.	Description.	Extent. A. R. P.
X 704	Lunupokunewatta	Mr. M. M. Nelson	Cocoanut garden and buildings	0 1 15
Y 704	Do.	Mr. M. M. Nelson and another	do.	0 0 39
Z 704	Do.	Beruwalage Adriana Suwaris	do.	0 2 8-50
A 705	Do.	Don Daniel Perera	do.	0 2 6
B 705	Do.	Heirs of the late Mr. C. H. de Soysa	do.	3 1 6
C 705	—	Migel Perera Senewiratna	Mud and tiled building and ground	0 0 7
D 705	—	Domingo Fernando	Thatch and mud building, ground with 2 old cocoanut trees and 4 cocoanut plants	0 0 6-62
E 705	Rock House	Heirs of late Mr. J. Driberg	Cocoanut garden and buildings	7 0 6
F 705	Madangahawatta	Paiyyagala Martinu Fernando and others	Bare land and thatch and mud building	0 0 15-75
G 705	—	Peter de Silva	Part of building and ground	0 0 1-12
H 705	Kongahawatta	W. P. Dominico Fernando	Thatch and mud building and ground	0 0 4
I 7 05	Do.	Heirs of Luciya Fernando	Part of thatch and mud building and ground	0 0 5
J 795	Do.	Anthony Fernando	Bare ground	0 0 8-37
K 705	Rukattanagahawatta	Dominico Arachchige Don Juan and another	Bare land and tiled and thatch building	0 0 10-62
L 705	Do.	Joseph Fernando	Two cocoanut and other fruit trees	0 0 8-75
M 705	Ambagahawatta	Wirapperuma Arachchige Juse Silva and widow Mrs. Rev. Dias	Four old cocoanut trees, eight cocoanut plants, one jak tree, and tiled house	0 0 28-50
N 705	Madangahawatta	Dona Anastasiya Fernando and others	One old jak, one old cocoanut tree, and tiled and thatch house	0 0 12-50
O 705	Do.	Francisco Fernando and another	Bare ground	0 0 0-87
P 705	Do.	Alensu Fernando and 3 others	do.	0 0 0-43
Q 705	Do.	do.	Bare ground with one jak plant	0 0 14-50
R 705	Ambagahawatta	Dominico Hewagamage Agida Fernando and another	Bare land with 2 old cocoanut trees, one jak tree, and one tiled house	0 0 31-62

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Colombo Kachchéri on April 23, 1894, at 1 o'clock P.M., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachchéri,
Colombo, March 22, 1894.

E. ELLIOTT,
Acting Government Agent.

ව්‍යවස්ථාපිත 1876 ක්‍රි.පූ. අවුරුද්දේ නොමිමර 3 වන අංශයේ සඳහන් වන ආකාරයට මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස වර්ෂ 1876 දේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ සඳහන් කාර්යඛේ කරන බවට පනත්පත්‍රයක් මගින් අනුමත කරනු ලැබූ බවට මහජන සභාව විසින් මට අනුමතය ලෙසින් දැනුම් දුන්නා ඇත. ඒ නමුත් :—
 සිතියම 10,297. පිහිටා තිබෙන ස්ථානය—කොළඹ නගරයේ මෝදර.

නො.	නම.	අයිතිකම් කිසිවක්.	අන්දම.	මහත. අ. රු. ප.
X 704	පුනුපොකුණේවත්ත	ඇම. ඇම. නැල්සන් උන්කුණේ	පොල්වත්ත සහ ගොඩනැගිලි 0	1 15
Y 704	එම	ඇම. ඇම. නැල්සන් උන්කුණේ සහ තවත් එක්කෙනෙක්	එම	0 0 39
Z 704	එම	බේරුවලගේ අලියානා සුවාරිස්	එම	0 2 8.50
A 705	එම	දෙත් දැවියෙල් ප්‍රේර	එම	0 2 6
B 705	එම	සොසියාලිස් නැගේගේ උරුමක්කාරයෝ	එම	3 1 6
C 705	—	මිගෙල් ප්‍රේර සෙනෙවිරත්න උච්චේලිකරපු මැටිගෙස	සහ බිම	0 0 7
D 705	—	දෙමිනිකෝ ප්‍රනාන්දු	පොල්අතු සෙවිලිකරපු මැටි ගෙස සහ පරනපොල්ගස් දෙකකුත් පැලපොල්ගස් හතරකුත් ඇතුළු බිම	0 0 6.62
E 705	රොක්කපුස්	ජෝන්ඩරිබර්න් උන්කුණේ උරුමක්කාරයෝ	පොල්වත්ත සහ ගොඩනැගිලි 7	0 6
F 705	මාදන්ගහවත්ත	පසියාලු මර්නිනු ප්‍රනාන්දු සහ තවත් අය	පොල්අතු සෙවිලිකරපු මැටි ගෙස සහ හිසබිම	0 0 15.75
G 705	—	පීටර් ද සිල්වා	ගෙසකින් පන්තුව සහ බිම	0 0 1.12
H 705	කෝන්ගහවත්ත	ඩබ්ලිව්. පී. දෙමිනිකෝ ප්‍රනාන්දු	පොල්අතු සෙවිලිකරපු මැටි ගෙස සහ බිම	0 0 4
I 705	එම	එසියා ප්‍රනාන්දුගේ උරුමක්කාරයෝ	පොල්අතු සෙවිලිකරපු මැටි ගෙසකින් පන්තුවක් සහ බිම	0 0 5
J 705	එම	අන්තෝනි ප්‍රනාන්දු	හිසබිම	0 0 8.37
K 705	රුක්ආන්තගහ වත්ත	දෙමිනිකෝ ආරච්චිගේ දෙත් ප්‍රවන් සහ තවත් එක්කෙනෙක්	හිසබිම සහ උච්ච සහ පොල් අතු සෙවිලිකරපු ගෙස	0 0 10.62
L 705	එම	ජෝසප් ප්‍රනාන්දු	පොල්ගස් දෙකක් සහ වෙනත් පලතුරු ගස්	0 0 8.75
M 705	අඹගහවත්ත	වීරප්පෙරුමආරච්චිගේ ප්‍රසේ සිල්වා සහ දියස්පාදිලි උන් නාන්දේගේ වෑන්දනු නෝ නාමගන්වයා	උච්ච සෙවිලිකරපු ගෙසක්ද පරන පොල්ගස් 4ද, පැල පොල් ගස් 8ද සහ කොස් ගහකුත්	0 0 28.50
N 705	මාදන්ගහවත්ත	දොනආන්තාසියා ප්‍රනාන්දු සහ තවත් අය	උච්ච සහ පොල්අතු සෙවිලි කරපු ගෙසක්ද පරන පොල්ගහක් සහ පරන කොස් ගහකුත්	0 0 12.50
O 705	එම	ප්‍රන්සිස්කු ප්‍රනාන්දු සහ තවත් එක්කෙනෙක්	හිසබිම	0 0 0.87
P 705	එම	අලෝන්සු ප්‍රනාන්දු සහ තවත් තුන්දෙනෙක්	එම	0 0 0.43
Q 705	එම	එම	හිසබිම සහ එක කොස් පැලයක්	0 0 14.50
R 705	අඹගහවත්ත	දෙමිනිකෝගේවාගමගේ අභිද්‍ර ප්‍රනාන්දු සහ තවත් එක්කෙනෙක්	උච්චගෙසක්ද පරන පොල් ගස් 2ක් සහ කොස්ගහක්ද ඇතුළු හිසබිම	0 0 31.62

ඉහත සඳහන් ඉඩම්වලට තමනමුත් ඇත්තා වූ අයිතිවාසිකම් තමන්ට නොලොස් තමන් වෙනුවට ක්‍රියාකරණ අයවසින් වර්ෂ 1894 ක්‍රි.පූ. අප්‍රේල් මස 23 වෙනි දින එකේ කතිසමට කොළඹ කවිචේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ කියාසිටින්නට ඔහු වා සහ මෙම ඉඩම් වෙනුවට ලැබෙන මුදල ගැණ ඇත්තා වූ අයිතිවාසිකම් අන්දම සහ තොරතුරුත් කියා සිටින්නට ඔහු වා මෙම ඉඩම් අයිතිවාසිකම් ඇති සියළුදෙනාගෙන්ම මෙයින් ඔහු කලා ඇත.

වර්ෂ 1894 ක්‍රි.පූ. මාර්තු මස 22 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.
 ජ. එලියවි,
 වැඩබලන ආණ්ඩුවේ ඒජන්ත උත්තරයෝ.

இதன் கீழ் சொல்லப்பெற்ற காணிகளைப்பெற்றுக்கொள்ளும்பொருட்டு 1876 ம் ஆண்டின் காணியெற்றுக்கொள்வதைப்பற்றிய கட்டளைச்சட்டத்தின் 6 ம் பிரிவின யாகாரம் தேசாதிபதியவர்கள் பிரமாண விதிச்சங்கதாரருடைய ஆலோசனை அனுமதியுடன் எனக்குக் கட்டளை செய்திருப்பதை இதனால் அறியப்பண்ணுகிறேன். அதாகிறது:—

இடம்—கொழும்பு நகரச்சபை.

இல.	காணியின் பெயர்.	உருத்தபேசுவோரின் பெயர்.	வீவரம்.	வீசாலம். ஆ. மா. ட.
X 704.	லுனுபொருளவதத	மெஸ் ம. ம. நெல்சன்	தென்னந்தோட்டமும் கடடு வேலகளும	0 1 15
Y 704	ஓடி	மெஸ் ம. ம. தெல்சனும் வேறு ஒருத்தரும்	ஓடி	0 0 39
Z. 704	ஓடி	பேறுவலகே அடியியான சுவாரிஷ	ஓடி	0 2 8.50
A 705	ஓடி	டொன டேனியல் பெரேரா	ஓடி	0 2 6
B 705	ஓடி	காலமசெண்ட மெஸ் சீ. எச். டி சொய்சாவின் உருத்தாளிகள்	ஓடி	3 1 6
C 705	—	மிகேலபெரேரே (சின்லீரெற்றின	மண்ணும் ஒடுபொட்ட கடடு வேலயும் நிலமும்	0 0 7
D 705	—	டொமிங்கு பறுனாந்து	ஓலயாலமேயந்த மணவீடும நிலமும், 2 முதியதென்னமரமும், 4 தென்னமகண்டுகளும்	0 0 6.62
E 705	ரோக்கவுல	காலமசெண்ட மெஷ் யோன்னடிபாரின் உருத்தாளிகள்	தென்னந்தோட்டமும் கடடு வேலகளும	7 0 6
F 705	மடங்ககாவதத	பயியாகலை மாட்டி னு பறுனாந்தும மறுபேரும்	வெறுநிலமும் ஓலமேச்சல மணவீடும	0 0 15.75
G 705	—	பீற்றர் டி சிலவா	கடடு வேலயும் நிலத்திலும் பகுதி	0 0 1.12
H 705	கொங்ககாவதத	டப்பினியு. பி. டொமிங்கு பறுனாந்து	ஓலைமேச்சலவீடும நிலமும்	0 0 4
I 705	ஓடி	லுசியா பறுனாந்துவின் உருத்தாளிகள்	ஓலமேச்சல கடடுவேலயின் பங்கும் நிலமும்	0 0 5
J 705	ஓடி	அந்தோனி பறுனாந்து	வெறுநிலம்	0 0 8.37
K 705	றுக்கற்றன் காவதத	டொமிங்கு ஆருச்சிகே டொன சுவானும் வேறு ஒருவரும்	வெறுநிலமும் ஓலமேச்சலவீடும	0 0 10.62
L 705	ஓடி	யோசெப்பறுனாந்து	2 தென்னமரமும் வேறுபளமரங்களும்	0 0 8.75
M 705	அம்பககாவதத	வீரப்பெருமா ஆருச்சிகே சூசைசிலவாவும், டியாசின் கைம்பெண்சாறுயும்	4 பளயதென்னமாங்களும், 8 கொக்கோவா கன்றுகளும், 1 பலாமரமும் ஓடவீடும	0 8.5
N 705	மடங்ககாவததை	டொனானஸ்ததாசியே பறுனாந்தும மறுபேரும்	1 முதியபலாவும், 1 முதிய கொக்கோவா மரமும், ஓடும, ஓலமேச்சலவீடும	0 0 12.50
இடம்—கொழும்பு நகரச்சபை முகத்துவாரம்.				
O 705	மடங்ககாவததை	பிறவுசெவ்வுபறுனாந்துவும் வேறு ஒருத்தரும்	வெறுநிலம்	0 0 0.87
P 705	ஓடி	அலேசபறுனாந்தும 3 வேறுபேரும்	ஓடி	0 0 0.43
Q 705	ஓடி	ஓடி	1 பலாகன்றுள்ள வெறுநிலம்	0 0 14.50
R 705	அம்பககாவததை	டொமிங்கு கேவாகமகே அகிடாபறுனாந்தும வேறு ஒரு ஆளும	வெறுநிலம், 2 முதியதென்னமரங்களும், 1 பலாமரமும் 1 ஓடவீடும	0 0 31.62

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேசுகின்ற சகலபேரும் நான்கவல்லது அவரவருடைய காரியகாரரால் 1894 ம ஆட சித்திரைமாதம் 23 ந தேதி 1 மணிககு கொழும்பு கச்சேரியில் எனக்குகாவிலவெளிப்பட்டு சொல்லிக்கொள்ளவேண்டுவதமலலாமல அநதக்காணிகளுக்குப்பெற்றுக்கொள்ளப்படும் பணத்தையும், அதைப்பெற்றுக்கொள்வதற்குண்டான உரிததையு கொலலவேண்டியது.

கொழும்பு கச்சேரி,
1894 ம (ஆ) பங்குனிம 22 வ.

ஈ. எலியட்,
அரசாட்சி ஏசனறின் வேலபார்ப்பவர்.

I DO hereby give public notice that I have been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876," section sixth, to take order for the acquisition of the following lands, to wit:—

Preliminary plan 10,297. Situation—Colombo Municipality, Mutwal.

Lot.	Name.	Name of Claimant.	Description.	Extent. A. R. P.
S 705	Kongahawatta	Belichchoru Fernando	Bare land with jak tree	0 0 6
T 705	Do.	M. Don Manuel Fernando and another	One old cocoanut tree, 2 jak trees, a mango tree, a breadfruit tree, and 3 thatch houses	0 0 10-62
U 705	Do.	Ranmutugalage Abilinu Fernando and others	Bare land with two tiled thatch mud buildings and one in ruins	0 0 18-50
V 705	Madangahawatta	Paranapatabendige Warliyanu Fernando and another	Bare land with a mud and tiled building and a thatched hut	0 0 8-25
W 705	Do.	H. Alensu Fernando	Thatch and tiled house	0 0 1-25
X 705	Do.	T. Anthonis Silva	do.	0 0 0-87
Y 705	Do.	T. W. Ana Maria Fernando.	do. and compound	0 0 4-62
Z 705	Do.	Martinu Fernando, Notary	Bare ground with two thatched huts	0 0 9
A 706	Do.	Matelge Santiagu Dias and others	Bare ground with two old cocoanut trees	0 0 16-50
B 706	Millagahawatta	Heirs of Weliveriyage Manuel Perera	Tiled building and bare ground	0 0 7-75
C 706	Do.	Paranapatabendige Joathim Fernando	Thatch and mud building and two old cocoanut trees	0 0 8-50
D 706	Kongahawatta	Ranmutuwalage Juan Fernando	One old cocoanut tree and one old cadjan hut	0 0 12-25
E 706	Do.	—	Bare ground with a mud and thatch building	0 0 3-12
F 706	Do.	Kammalage Justina Fernando	Bare ground with a mud and tiled building	0 0 8-37
G 706	Do.	Laurenti Fernando	Bare ground	0 0 7-75
H 706	Do.	Heirs of Weliveriyage Manuel Fernando	do.	0 0 8-25
I 706	Do.	D. J. Wijetunga and another	Cocoanut garden with a tiled building and two huts	0 0 22
J 706	Modangahawatta	Julianu Fernando	A mud and tiled building, 2 thatch buildings, and compound	0 0 7-75
K 706	Do.	Marsal Fernando	Two thatch buildings, two old cocoanut trees, and a breadfruit tree	0 0 7-50
L 706	Do.	Agustinu Fernando	Five old cocoanut trees and a thatched building	0 0 19-50

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Colombo Kachchéri on April 25, 1894, at 1 o'clock P.M., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachchéri,
Colombo, March 22, 1894.

E. ELLIOTT,
Acting Government Agent.

විෂි 1876 ක්වූ අවුරුද්දේ නොමිමර 31නේ ආඥාපත්‍රයේ හත්වෙනි වගන්තියේ ප්‍රකාරයට මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස වෂි 1876යේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ හත්වන කාන්ඩේ කරනීමෙන් පසාර්තුවල ප්‍රකාර ආණ්ඩුකාරක මන්ත්‍රණ සභාවේ මන්ත්‍රණය ඇතුළු උතුරුනගරවලදී විසින් මට අනුකරණයට පෙදුනබව මෙයින් දැනුම්දුන්නා ඇත. එනම්:—

සිතියම 10,297. පිහිටාගිය ස්ථානය—කොළඹ නගරයතුල මෝදර.

නො.	නම.	අයිතියකම කියන්නා.	අත්දම.	මහත. අ. රු. ප.
S 705	කෝන්ගහවත්ත	බෙලිච්චෝරු ප්‍රනාන්දු	එක කොස්ගහක් තිබෙන හිස්බිම.	0 0 6
T 705	එම	ඇම්. දෙත් මනුවෙල්ප්‍රනාන්දු සහ තවත් එක්කෙනෙක්	පරත පොල්ගස් 1, කොස් ගස් 2, අඹගස් 1, රටදොල්ගස් 1, පොල්අතුගෙවල් 3යි	0 0 10-62
U 705	එම	රන්මුතුගලගේ අබිලිනු ප්‍රනාන්දු සහ තවත්	උළුසෙවිලි ගෙවල් 2ක් සහ කඩාවැටෙන්නිසි ගෙයක් තිබෙන හිස්බිම	0 0 18-50
V 705	මාදන්ගහවත්ත	පරතපටබැද්දේ වර්ලියානු ප්‍රනාන්දු සහ තවත් එක් කෙනෙක්	උළුසෙවිලිකරපු මැටිගෙයක් සහ පොල්අතුපැලක් තිබෙන හිස්බිම	0 0 8-25
W705	එම	එච්. අලෙක්සන් ප්‍රනාන්දු	අතු සහ උළුසෙවිලිකරපු ගෙයක්	0 0 1-25
X 705	එම	ටී. අන්තෝනිස් සිල්වා	එම	0 0 0-87

නො.	නම.	අයිතිකම් කියන්නා.	අන්දම.	මහත. අ. රු. ප.
Y 705	මාදන්ගහවත්ත	ටී. ඩබ්ලිව්. ආනාමරියා ප්‍රනාන්දු	එම සහ මිදල	0 0 4.67
Z 705	එම	මර්නිනුප්‍රනාන්දු නොකාරිය මහත්මයා	අතුසෙවිලි පැලවල් 2ක් නිබෙන හිස්බිම	0 0 9
A 706	එම	මනෙලියේ සන්තිකාලා දිසස් සහ තුවන්	පරන පොල්ගස් 2ක් නිබෙන හිස්බිම	0 0 16.50
B 706	මිලේගහවත්ත	වැලිවේරියගේ මනුවෙල් ප්‍රේරුගේ උරුමක්කාරයෝ	උඵසෙවිලිකරපු ගෙයක් නිබෙන හිස්බිම	0 0 7.75
C 706	එම	පරනපටබැදිගේ තේසනිනු ප්‍රනාන්දු	අතුසෙවිලි මැටිගෙයක් සහ පරනපොල්ගස් 2ක්.	0 0 8.50
D 706	කෝන්ගහ වත්ත	රත්නවුවලගේ පුවන් ප්‍රනාන්දු	පරන පොල්ගසක් සහ පරන අතුපැලක්	0 0 12.25
E 706	එම	—	පොල්අතුසෙවිලි මැටිගෙයක් නිබෙන හිස්බිම	0 0 3.12
F 706	එම	කමමලගේ ප්‍රස්තිනාප්‍රනාන්දු	අතුසෙවිලි මැටිගෙයක් සහ උඵසෙවිලිගෙයක් නිබෙන හිස්බිම	0 0 8.37
G 706	එම	ලවරෙන්නි ප්‍රනාන්දු	එම	0 0 8.25
H 706	එම	වැලිවේරියගේ මනුවෙල් ප්‍රනාන්දුගේ උරුමක්කාරයෝ	උඵසෙවිලි ගෙයක් සහ පැලවල් දෙකක් නිබෙන පොල්වත්ත	0 0 22
I 706	එම	ඩී. ජේ. විජේතුන්ස සහ තුවන් එක්කෙනෙක්	උඵසෙවිලි මැටිගෙයක් සහ අතුසෙවිලි ගෙවල් 2ක් සහ මිදල	0 0 7.75
J 706	මාදන්ගහවත්ත	ජිලියානු ප්‍රනාන්දු	අතුසෙවිලි ගෙවල් 2ක් සහ පරන පොල්ගස් 2 කුත් රටදෙල්ගසක්	0 0 7.50
K 706	එම	මාර්සල් ප්‍රනාන්දු	අතුසෙවිලිකරපු ගෙයක් සහ පරනපොල්ගස් 5ක්	0 0 19.50
L 706	එම	අගොස්නිනු ප්‍රනාන්දු		

ඉහත කී ඉඩම්වලට තමන්ගේ අයිතියට ඇත්තා වූ අයිතිවාසිකම් තවුන් ම කොහොන් තවුන් වෙනුවට ක්‍රියාකරණ අය විසින් වර්ෂ 1894 සිට අප්‍රේල් මස 25 වෙනි දින 1 කේ කනිසමට කොළඹ කවිවේරියේදී මා ඉරිදිපිටට පැමිණ කියා සිටින්නට ඔහුට සහ මෙම ඉඩම් වෙනුවට ලැබෙන මුදල ගැන ඇත්ත වූ අයිතිවාසිකම් අන්දම සහ තොරතුරුත් කියා සිටින්නට ඔහුට මෙම ඉඩම් අයිතිවාසිකම් ඇති සියළුදෙනාගෙන් මෙයින් ඔහුට ලා ඇත.

වර්ෂ 1894 සිට මාර්තු මස 22 වෙනි දින කොළඹ කවිවේරියේදී. ජී. එලියට්, වැඩබලන ආණ්ඩුවේ ඒජන්ත උත්තරයා විසින්.

இதற்கீழ் சொல்லப்படுகிற காணிகளைப் பெற்றுக்கொள்ளும்பொருட்டு 1876 ம் ஆண்டின் காணிப்பெற்றுக்கொள்வதைப்பற்றிய கட்டளைச்சட்டத்தின் 6 ம பிரிவின் பிரகாரம் தேசாதிபதியவர்கள் பிரமாண விசேசங்கத்தாருடைய ஆலோசனை அனுமதியுடன் எனக்காக கட்டளை செய்திருப்பதை இச்சுவல் அறியப்பண்ணுகிறேன். அதாகிறது:—

இடம்—கொழும்பு நகரச்சங்கத்தாருக்குட்பட்ட முகத்துவாரம்.

இல.	காணியின் பெயர்.	உருத்துப்பேசுவோரின பெயர்.	வ்வரம்.	வீசாலம். அ. மு. ப.
S 705	கோங்கா காவத்தை	வெனிச்சோறு பறுணந்து	வெறுநிலமும் பிலாமரமும்	0 0 6
T 705	—	அ. ம. ரென மணுவேல பறுணந்து ஷீம் தினனெருவரும்	ஒரு முகிய தென்னமரம், 2 பிலாமரம், 1 மாமரம், 1 ஈரப்பிலாமரமும், 3 ஓலை மேய்ச்சல வீடுகளும்	0 0 10.62
U 705	—	மன்முத துக்கலகே அபினு பறுணந்துவும் மறுபேரும்	வெறுநிலமும் 2 ஓடும் ஓலை மேய்ச்சல மணவீடும் ஒரு அளிந்த வீடும்	0 0 18.50
V 705	மாதங்கா காவத்தை	பறணபத்தபென்றிகே வர்னி யாணுபறுணந்து மினனெருவரும்	வெறுநிலமும் ஓட்டுமேசசல மணவீடும் ஒரு ஓலைமேசசல குடிமும்	0 0 8.25

இல.	காணியின பெயர்.	உருதுபேசுகோரின பெயர்.	விவரம்.	வீசாலம்.
				அ. ரூ. ப.
W 705	மாதங்காகாவத்தை	எச. அலெக்சாண்டர்	ஒலையும் ஒட்டுமேசசல வீடும	0 0 1-25
X 705	ஹெடி	மி. அந்தோனிஷ சிலவா	ஹெடி	0 0 0-87
Y 705	ஹெடி	மி. டபிளியு. ஆனாமாயா பறு	ஹெடி வளவுக்கூட	0 0 4-62
Z 705	ஹெடி	மரீதுபறுநுநு நொத தாரீஸ்	வெறுநிலமும இரண்டு ஒலை மேசசல சூடிலகனும்	0 0 9
A 706	ஹெடி	மீதலகே சந்தியாசு தியாகம் மறுபேரும்	வெறுநிலமும 2 முதிய தென ன மாமும	0 0 16-50
B 706	மிலகாகாவத்தை	வெலிவேறியகே மனுவேல	ஒட்டு வீடும வெறுநிலமும	0 0 7-75
C 706	ஹெடி	பெற்றெருவின உரிததாளா பறணபததபெண்டிகே யோககி ம பறுநுநு	ஒலைமேசசல மணவீடும 2 முதிய தெனனமாமும	0 0 8-50
D 706	கோங்காகாவத்தை	மன்முத துவளகே யுவான பறுநுநு	ஒரு முதிய தெனனமாமும 1 பனைய ஒலைகசூடினும்	0 0 12-25
E 706	ஹெடி	—	வெறுநிலமும ஒலைமேசசல மணவீடும	0 0 3-12
F 706	ஹெடி	கமமலகே யுஷ்திபறுநுநு	ஒட்டுமேசசல வீடுக்கூட	0 0 8-37
G 706	ஹெடி	லவுறேந்தி பறுநுநு	வெறு நிலம்	0 0 7-75
H 706	ஹெடி	வெலிவேறியகே மனுவேல பறுநுநு	ஹெடி	0 0 8-25
I 706	ஹெடி	டி. சே. விசயதுங்கவும இன றெருங்கும்	தெனனந் தோட்டமும ஒட்டு வீடும, 2 சூடிலகனும்	0 0 22
J 706	மாதங்காகாவத்தை	சூவியானு பறுநுநு	ஒட்டுமேசசல மணவீடும, 2 ஒலைமேசசல வீடும வள வும்	0 0 7-75
K 706	ஹெடி	மரிசால பறுநுநு	2 ஒலைமேசசலவீடும, 2 முதிய தெனன மாம, 1 ஈரப்பிலா மாம	0 0 7-50
L 706	ஹெடி	அகஷந் துபறுநுநு	5 முதிய தெனனமாமும ஒரு ஒலமேசசல வீடும	0 0 19-50

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துபேசுகின்ற சகலபேரும் தானாகவல்லது அவாவருடைய காரியகாரரால் 1894 ம ஆண்டு சித்திராமீ 25 ந் தேதி 1 மணிகு கொழுமபு கச்சேரியில் எனமுதகாவில் வெளிப்பட்டு சொல்லிக்கொள்ள வேண்டியதுமல்லாமல் அந்தக்காணிகளுக்குப் பெற்றுக்கொள்ளப்படும் பணத்தையும் அதைப்பெற்றுக்கொள்வதற்குண்டான உரித்தையுஞ் சொல்லவேண்டியது.

கொழுமபு கச்சேரி,
1894 ம ஆண்டு பங்குனிமீ 22 ந் வ.

ஈ. எவியர்,
அரசாட்சி ஏசனறின வேலைபாரப்பவா.

I DO hereby give public notice that I have been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876" section sixth, to take order for the acquisition of the following lands, to wit:—

Preliminary plan 10,297. Situation—Colombo Municipality, Mutwal.

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Extent.
				A. R. P.
M 706	Madangahawatta	Migel Fernando	A mud and tiled building; 3 old cocoanut trees, and 4 jak trees	0 0 12-62
N 706	Do.	do.	Bare ground	0 0 2-75
O 706	Do.	W. J. de Alwis	Two old cocoanut trees	0 0 7-25
P 706	Do.	K. R. Lewis Fernando	A mud and tiled building and compound	0 0 5-50
Q 706	Do.	P. Abilinu Fernando	A thatch building and one old cocoanut tree	0 0 5
R 706	Do.	Clement Fernando and Abilinu Fernando	Mud, tiled, and thatch building and compound	0 0 13-75
S 706	Do.	Moses Silva and others	Mud and thatch building and compound	0 0 4
T 706	Do.	Moses Silva	Mud and thatch building and compound	0 0 4
U 706	Do.	Heirs of Nicholas Kurera	Thatch building and compound	0 0 5-50
V 706	Do.	Davit Fernando and others	Bare ground	0 0 7-50
W 706	Do.	do.	do.	0 0 2
X 706	Do.	Sellage Carlina Fernando and others	Three old cocoanut trees and two cocoanut plants	0 0 12-25
Y 706	Do.	Manuel Fernando	A mud and tiled building and compound	0 0 3-75

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Extent.		
				A.	R.	P.
Z 706.	Madangahawatta	Mihellage Don Paulu	A mud and thatch building and compound	0	0	2-37
A 707	Do.	Poruthalagé Vicenti	A mud and tiled building	0	0	4-25
B 707	Do.	Modarage Selestiyanu Waas and others	A thatch building and seven old cocoanut trees	0	0	22-25

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Colombo Kachcheri on April 27, 1894, at 1 o'clock, P.M., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Colombo, March 22, 1894.

E. ELLIOTT,
Acting Government Agent.

විෂ් 1876 ක්වු අවුරුද්දේ නොමිමර 31නේ ආඥාපත්‍රයේ හත්වෙනි වගන්තියේ ප්‍රකාරයට මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස වර්ෂ 1876යේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ හත්වෙනි කාණ්ඩේ කර තිබෙන පාරාද්‍රව්‍ය ප්‍රකාර ආණ්ඩුකාරක මත්තුණ සභාවේ මත්තුණය ඇතුළු උතුමානන්වහන්සේ විසින් මට අනකරන්ට සෙදන ඉව මෙයින් දැනුම්දුන්නා ඇත. එනම් :—

සිතියම 1,0297. පිහිටා තිබෙන සාහස—කොලඹ නගරයතුල මෝදර.

නො.	නම.	අයිතියකම් කියන්නා.	අන්දම.	මහත. අ. රු. ප.
M 706	මාදන්ගහවසන	මිගෙල්ප්‍රනාන්දු	උළුසෙවිලිකරපු මැව්ගෙයක් ද, පරණ පොල්ගස් තුනක් සහ කොස්ගස් හතරක්	0 0 12-62
N 706	එම	එම	හිස්බිම	0 0 2-75
O 706	එම	ඩබ්ලිව්. ජේ. ඩී. අල්විස්	පරනපොල්ගස් දෙකක්	0 0 7-25
P 706	එම	කේ. ආර්. එච්ස් ප්‍රනාන්දු	මැව්ගහපු උළුගෙයක් සහ මිදුල	0 0 5-50
Q 706	එම	පී. අබ්ලිනු ප්‍රනාන්දු	අතුසෙවිලිකරපු ගෙයක් සහ පරන පොල්ගහක්	0 0 5
R 706	එම	ක්ලැමන්ට් ප්‍රනාන්දු සහ අබ්ලිනු ප්‍රනාන්දු	උළු සහ අතු සෙවිලිකරපු ගෙවල් සහ මිදුල	0 0 13-75
S 706	එම	මෝසස් සිල්වා සහගවන්අය	මැව්ගහපු අතු සෙවිලිකරපු ගෙයක් සහ මිදුල	0 0 4
T 706	එම	මෝසස් සිල්වා	අතුසෙවිලිකරපු මැව්ගෙයක් සහ මිදුල	0 0 4
U 706	එම	නිකොලස්කුරේගේ උරුමකාරයෝ	අතුසෙවිලිකරපු ගෙයක් සහ මිදුල	0 0 5-50
V 706	එම	දවින් ප්‍රනාන්දු සහ ගවන්අය	හිස්බිම	0 0 7-50
W 706	එම	එම	එම	0 0 2
X 706	එම	සෙල්ලගේ කර්ලියා ප්‍රනාන්දු සහ ගවන් අය	පරන පොල්ගස් 3ක් සහ පැලපොල්ගස් 2ක්	0 0 12-25
Y 706	එම	මනුවෙල් ප්‍රනාන්දු	උළුසෙවිලිකරපු මැව්ගෙයක් සහ මිදුල	0 0 3-75
Z 706	එම	මහල්ලගේ දෙව් පාටුළු	අතුසෙවිලිකරපු මැව්ගෙයක් සහ මිදුල	0 0 2-37
A 707	එම	පොරුතලගේ විසෙන්ති	උළුසෙවිලිකරපු මැව්ගෙයක්	0 0 4-25
B 707	එම	මෝදරගේ සෙලෙස්තියානු වාස් සහ ගවන් අය	අතුසෙවිලිකරපු ගෙයක් සහ පරන පොල්ගස් හතක්	0 0 22-25

ඉහතකී ඉඩම්වලට කමහමුත්තට ඇත්තාවූ අයිතිවාසිකම් තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියාකරණ අය විසින් වර්ෂ 1894 ක්වු අප්‍රේල් මස 27 වෙනි දින 1කේ කනීසමට කොලඹ කවිවේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ කියාසිටින්නට මිනුවා සහ මෙම ඉඩම් වෙනුවට ලැබෙන මුදලතන ඇත්තාවූ අයිතිවාසිකම් අන්දම සහ භාරතුරුන් කියා හිටින්නට මිනුවා මෙම ඉඩම් අයිතිවාසිකම් ඇති සියළුදෙනාගෙන්ම මෙයින් මිනූකලා ඇත.

වර්ෂ 1894 ක්වු මාර්තු මස 22 වෙනි දින කොලඹ කවිවේරියේදී.

ඊ. එලියට්,
වැඩබලන ආණ්ඩුවේ ඒජන්ට්.

இதனைக் கீழ சொல்லப்படுகிற காணிகளைப் பெற்றுக்கொள்ளும்பொருட்டு 1876 ம் ஆண்டின் காணிபெற்றுக்கொள்வதைப்பற்றிய கட்டளைச்சட்டத்தினை 6 ம் பிரிவினை பிரகாரம் தேசாதிபதியவர்கள் பிரமாண வச்சிச்சங்கத்தாளுடைய ஆலோசனை அனுமதிபுடன, எவகரூக கட்டளை செய்திருப்பதை இத்தலை அறியப்பண்ணுகிறேன். அதாகிறது :—

இடம்—விசாலம் நகரச்சங்கத்த தக்குட்பட்ட முகத்தவாரம்.

இல.	காணியின் பெயர்.	உருத்தபேசுவோரின் பெயர்.	விவரம்.	விசாலம். அ. ரூ. ப.
M 706	மாத்தங்காகாசத்தை	மீகேல பற்றுந்து	ஒடுமேச்சல மண்வெட்டி 3 முதியதென்னமாமும், 4 பிலாமாங்களும	0 0 12-62
N 706	செடி	செடி	வெறுநிலம்	0 0 2-75
O 706	செடி	டபிள்யூ. சே. த அல்வீஸ்	2 முதிய தென்னமாமங்கள்	0 0 7-25
P 706	செடி	கே. ஆர். லுவிஸ் பற்றுந்து	ஒரு மேச்சல மண்வெட்டி மளவும	0 0 5-50

இல.	காணியின் பெயர்.	உருத்துபேசுவாரின் பெயர்.	விவரம்.	விசாலம். அ. ரூ. ப.
Q 706	மா தங்கா காவதலை	பி. அபிளிணு பறனாந்து	ஒரு ஒலைமேச்சல் வீழம் ஒரு முகிய தென்னமரமும்	0 0 5
R 706	ஓடி	கிளபென்ற பறனாந்துவும் அபிளிணு பறனாந்துவும்	ஒலையும் ஒடயுமேச்சல் மண் வீழம் வளவும்	0 0 13.75
S 706	ஓடி	மேசல சிலவாவு மறுபேரும்	ஒலைமேச்சல் மண் வீழம் வவவும்	0 0 4
T 706	ஓடி	மேசல சிலவா	ஓடி	0 0 4
U 706	ஓடி	நீச்சு லாஸ சூறேறான் உருத்தாளர்	ஒலமேச்சல் வீழமவளவும்	0 0 5.50
V 706	ஓடி	தாவித் பறனாந்துவும் மறுபேரும்	வெறுநிலம்	0 0 7.50
W 706	ஓடி	ஓடி	ஓடி	0 0 2
X 706	ஓடி	செலலாகே கர்வினா பறனாந்துவும் மறுபேரும்	3 முகிய தென்னமரங்களும், 2 தென்னம்பிளிகளும்	0 0 12.25
Y 706	ஓடி	மனுவேல பறனாந்து	ஒடுமேச்சல் மண் வீழம் வளவும்	0 0 3.75
Z 706	ஓடி	மிகெலலாகே தொனபாவலு	ஒலமேச்சல் மண் வீழம் வளவும்	0 0 2.37
A 707	ஓடி	பொறுத்தொலகே விசேந்தி	ஒடுமேச்சல் மண் வீழம்	0 0 4.25
B 707	ஓடி	மோதற்கே செலலதியானு வாசும் மறுபேரும்	ஒலைமேச்சல் வீழம் 7 முகிய தென்னமரங்களும்	0 0 22.25

மேற்கறித்த காணிகளுக்கு உரிததுபேசுகின்ற கெலபேரும் தானாகவலத அவரருடைய காரியகாரரால் 1894 ம ஆண்டு சித்திமாசம் 27 ந தேதி 1 பணிகு கொழும்பு கச்சேரியில் எனமுதராவில் வெளிப்படடு சொல்லிக்கொள்ள வேண்டுவது மல்லாமல அந் சக காணிகளுக்குப் பெற்றுக்கொள்ளப்படும் பணத்தை யும் அதைப்பெற்றுக்கொள்வதற்குண்டான உரிததைப்புகு சொல்லவேண்டியது.

கொழும்பு கச்சேரி,
1894 ம (ஓடு) பஞ்சுனிமாசம் 22 உ.

ஈ. எலியற்,
அரசாட்சி ஏசென்றின வேலயாரப்பவா.

I DO hereby give public notice that I have been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876," section sixth, to take order for the acquisition of the following lands for the Matara Railway, to-wit:—

Preliminary plan 4,014. Situation—Ettiligoda in the Four Gravets of Galle.

Lot.	Name of Land.	Description.	Claimant.	Extent.		
				A.	R.	P.
M 415	Palawatta	Chena	C. Don Denishami and others	0	0	12.25
N 415	Do.	Old cocoanuts	A. Babahami	0	0	2
O 415	Honapalawatta	do.	C. Don Denishami and others	0	0	9.50
P 415	Egodawatta	Areanuts and waste land	S. Arnolis Appu and others	0	0	1.06
Q 415	Lindawatta or Alibendawatta	Old cocoanuts and arecanuts	H. L. Sanchi Appu and others	0	0	21.50
R 415	Mudiyanselagewatta	Cocoanuts	K. Jayatuhami and others	0	0	16.75
S 415	Do.	Areanuts	K. Allishami	0	0	6.75
T 415	Do.	do.	H. Dowanhami	0	0	4.25
U 415	Kaluappuhamigewatta	do.	K. Cornelis and others	0	0	4.75
V 415	Russagewatta	Areanuts and waste land	K. Samachchi and others	0	0	3.06
W 415	Dimbulgahawatta	Old cocoanuts	do.	0	0	26.25
X 415	Medawatta	do.	do.	0	0	39.50
Y 415	Bogahawatta	do.	Bolage Singho Appu	0	1	21.50

Preliminary plan 4,014. Situation—Kadawata in the Four Gravets of Galle.

Z. 415	Katugodawatta	Old cocoanuts	Piche Bawa and others	0	0	12
A 416	Periyakanattodiawatta	Areanuts	K. M. Abubaka and others	0	0	2.25
B 416	Pelawatta	Old cocoanuts	Abdul Rahiman and others	0	0	25
C 416	Katugodawattakebella	do.	A. M. Latiboo and others	0	0	16.75
D 416	Karlegahawatte	do.	Akamadu Lebbe	0	0	14
E 416	Kabaralatom	Waste land	Pitchena and others	0	0	1.25
F 416	Selanmbagewatta	Old cocoanuts	S. Cader Saibo	0	0	29
G 416	Do.	Waste land	S. Cader Saibo, K. M. Mohideen and others	0	0	1.25
H 416	Do.	Old cocoanuts.	K. M. Mohideen and others	0	1	3
I 416	Do.	do.	Mahadamadeen, Peace Officer, and others	0	1	3
J 416	Babiakawatta	do.	M. S. Markar and others	0	0	21.25
K 416	Pichegewatta	do.	Udumala Markar	0	0	19.75

Lot.	Name of Land.	Description.	Claimant.	Extent.		
				A.	R.	P.
L 416	Pichhegewatta or Pelawatta	Old cocoanuts	M. M. A. K. Markar and others	0	0	3
M 416	Lenamastirigewatta	do.	K. M. Abubakar	0	1	9-25
N 416	Kilawatta	do.	G. Singho Baba and others	0	2	32
O 416	Do.	do.	B. P. Nydehami	0	0	6-75
P 416	Do.	do.	Idrus Lebbe Markar and M. Lebbe Markar Hadjee	0	0	7-50
Q 416	Uswattage or Kelewatta	do.	S. M. M. Hanifa and others	0	2	27
R 416	Bassgewatta	do.	K. M. Saibo Dorai and others	0	1	27-25
S 416	Idrusgewatta	do.	Hassin Hajjiyar and others	1	2	22
T 416	Josutgewatta	do.	M. I. Hamidoo and others	0	0	12-50
U 416	Istringewatta	do.	K. L. M. N. Jabul Saibu and others	0	1	3-50
V 416	Do.	do.	Assen Hajjiyar and others	0	1	7-50
W 416	Gangodawatta	do.	S. P. Hajjiyar	0	1	37-50
X 416	Diyabetiyawatta	do.	Kasim Lebbe	0	1	12
Y 416	Do.	Waste land	Babanhami	0	0	4-75

Situation—Unawatuna in the Talpe pattu of Galle.

Z 416	Ratgaladuwwewatta	Old cocoanuts	Arnolis de Silva and others	0	0	33
A 417	Kesagawawattakebella	do.	do.	0	1	22-50
B 417	Do.	do.	A. Jayasekera	0	0	9
C 417	Do.	do.	K. David and others	0	0	15-50
D 417	Do.	do.	D. Selan Appu and others	0	0	11-50
E 417	Do.	do.	D. Aberan and others	0	0	12-50
F 417	Do.	do.	P. N. Doris Appu and others	0	0	23-25
G 417	Do.	do.	A. Jayasekera and others	0	2	9-50
H 417	Do.	do.	Arnolis de Silva Kudatepe and others	0	0	30-25
I 417	Roigawatta	Old cocoanuts and swamp	B. Jayasekera	0	2	10-75
J 417	Do.	do.	Juanis Jayawardana and others	0	2	25
K 417	Kirilanawatta	Old cocoanuts	W. Don Bastian de Silva	0	0	37-5
L 417	Hadjiawatta	do.	Johanis Jayawardana and others	0	1	7-25
M 417	Mahamestrigewattakebella	do.	G. Jusey Appu and others	0	0	37-25
N 417	Do.	do.	W. Don Bastian and others	0	0	6-5
O 417	—	—	—	—	—	—
P 417	Mahamestrigewattakebella	do.	W. Don Bastian and others	0	0	37-75
Q 417	Do.	do.	L. Don David	0	0	18-25
R 417	Do.	do.	Juanis Jayawardana and others	0	1	15-75
S 417	Do.	Old garden	W. Seadoris and others	0	0	2-75
T 417	Patabendigewatta	Old cocoanuts	P. Don Cornelis de Silva	0	0	4
U 417	Ambagahawattakebella	do.	Don Juanis de Silva Jayawardana and others	0	0	30
V 417	Do.	Old cocoanuts and waste land	L. David and others	0	0	6
W 417	Do.	Old cocoanuts	W. Sibil Appu and others	0	0	27-25
X 417	Gederawatta	do.	H. D. Babwa and others	0	0	0-6

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Ettiligoda, Kadewatta, and Unawatuna on April 23, 1894, at noon, and to state the nature of their respective interests in the lands, and the amounts and particulars of their claims to compensation for such interests.

Galle Kachcheri,
March 28, 1894.

R. W. LEVERS,
Acting Government Agent.

1876 ක්වු අවිරුද්දේ නොමිමර 3 වේ ආඥාපත්‍රයේ හත්වෙනි වගන්තියේ ප්‍රකාරයට මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිනිස වම් 1876 වේ ඉඩම්ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ හත්වෙනි කාන්ඩේ කරතිබෙන පංඨාර්තවල ප්‍රකාර ආණ්ඩුකාරක මන්ත්‍රණසභාවේ මන්ත්‍රණය ඇතුළු උතුමානන් වගන්තියේ විසින් මට අනකරත්ව සෙදන වව මේසින් දැනුම්දුන්නා ඇත. ඒනම්:—

නො.	ඉඩමේ නම.	සිතියම 4,014. පිහිටාතිබෙන්නේ—ඇත්තිලිඟොඩ.		මහත.
		අත්දම.	අයිතිකම් කියන්නා.	
M 415	සාලවත්ත	සේන	සී. දෙත් දෙවුස්සාමි සහ තවත්	0 0 12-25
N 415	එම	පොල්	ඒ. බබාහමි	0 0 2
O 415	හෝනාපොලවත්ත	එම	සී. දෙත් දෙවුස්සාමි සහ තවත්	0 0 9-5
P 415	එහොඩවත්ත	පුවක් සහ වදබිම	ඇස්. අර්නෝලිස්අප්පු සහ තවත්	0 0 1-06
Q 415	ලිදුවත්ත නොහොත් අලිබැත්දවත්ත	පොල් සහ පුවක්	එච්. ඇල්. සාන්විඅප්පු සහ තවත්	0 0 21-5
R 415	මුදියන්සෙලාගෙවතන	පොල්	කේ. ජයතුහාමි සහ තවත්	0 0 16-75
S 415	එම	පුවක්	කේ. ඇල්ලිස්සාමි	0 0 6-75
T 415	එම	එම	එච්. දෙවත්සාමි	0 0 4-25
U 415	කළුඅප්පුහාමිගේ වත්ත	එම	කේ. කොර්නෝලිස් සහ තවත්	0 0 4-75
V 415	රූහගේවත්ත	පුවක් සහ වදබිම	කේ. සාමච්චා සහ තවත්	0 0 3-06
W 415	දිඹුල්ගහවත්ත	පොල්	එම	0 0 26-25
X 415	මැදුවත්ත	එම	එම	0 0 39-5
Y 415	බෝගහවත්ත	එම	බෝලගේ සිසිද්දොස්සාප්පු	0 1 21-5

නො.	ඉඩමේ නම.	අකුම.	අයිතිකම කිසත්තා.	මහත. අ. රු. ප.
Z 415	කටුගොඩවත්ත	පොල්	පිහිටාකිබෙන්ගේ—කඩවත්ත.	0 0 12
A 416	පෙරික කනකොඩි වත්ත	පුවක්	• පිව්වෙබාවා සහ තවත්	0 0 2-25
B 416	පැලවත්ත	පොල්	කේ. ඇම්. අබුබකා සහ තවත්	0 0 25
C 416	කටුගොඩවත්ත කැබැල්ල	එම	අබ්දුල්ලාහිමන් සහ තවත්	0 0 16-75
D 416	කාලගතවත්ත	එම	අකමද ලෙබ්බෙ	0 0 14
E 416	කබරල කෝට්ටම්	වද බිම	පිව්වෙන සහ තවත්	0 0 1-25
F 416	සෙලුරුමුණුගේ වත්ත	පොල්	ඇස්. කාදර් සයිඩු	0 0 29
G 416	එම	වද බිම	එම සහ කේ. ඇම්. මොහිදින් සහ තවත්	0 0 1-25
H 416	එම	පොල්	කේ. ඇම්. මොහිදින් සහ තවත්	0 1 3
I 416	එම	එම	මහඅමදින්, පී. ඩී. සහ තවත්	0 1 3
J 416	බිඳිඅක්කා වත්ත	එම	ඇම්. ඇල්. මරිකාර් සහ තවත්	0 0 21-25
K 416	පිව්වෙනේ වත්ත	එම	උදුමල මරිකාර්	0 0 19-75
L 416	පිව්වෙනේ වත්ත නොහොත් පැලවත්ත	එම	ඇම්. ඇම්. ඒ. කේ. මරිකාර් සහ තවත්	0 0 3
M 416	ලෙනමේසනිගේ වත්ත	එම	කේ. ඇම්. අබුබකාර්	0 1 9-25
N 416	කිලවත්ත	පරණපොල්	ඒ. සිසිල්කෝබ්බා සහ තවත්	0 2 32
O 416	එම	එම	බී. පී. නයිද්දොම්	0 0 6-75
P 416	එම	එම	අයිදරුල්ලෙබ්බේ මරිකාර් ඇම්. ලෙබ්බේ මරිකාර් හාඒ	0 0 7-50
Q 416	උස්වත්තේගෙහොහොත් කිලවත්ත	එම	ඇස්. ඇම්. ඇම්. අනිසා සහ තවත්	0 2 27
R 416	බරස්ගෙවත්ත	එම	කේ. ඇම්. සයිඩුදෙරේ සහ තවත්	0 0 87-25
S 416	අයිදරුල්ලේගෙහොහොත් වත්ත	එම	හසන්හාජිකාර් සහ තවත්	1 2 22
T 416	ජසේනගෙවත්ත	එම	ඇම්. අයි. හාමිදු සහ තවත්	0 0 12-50
U 416	ඉස්තුරුගේ වත්ත	එම	ඇල්. ඇම්. ඇන්. ජබුල් සයිඩු සහ තවත්	0 1 3-30
V 416	එම	එම	අසේනහාජිකාර් සහ තවත්	0 1 7-50
W 416	ගන්ගොඩවත්ත	එම	ඇස්. පී. හාජිකාර්	0 1 37-50
X 416	දිසබිත්තයාවත්ත	එම	කාසිම්ලෙබ්බේ	0 1 12
Y 416	එම	ප්‍රීඩුබිම	බබන්හාමි	0 0 4-75
Z 416	රත්ගහදුගේවත්ත	පරනපොල්	අර්නෝලිස්ද සිල්වා සහ තවත්	0 0 33
A 417	කිරිගෙවත්තේ කැබැල්ල	එම	එම	0 1 22-50
B 417	එම	එම	ඒ. ජසේකර	0 0 9
C 417	එම	එම	කේ. ඩේවිඩ් සහ තවත්	0 0 15-50
D 417	එම	එම	බී. සිල්වා අජපු සහ තවත්	0 0 11-50
E 417	එම	එම	බී. ආබුහම් සහ තවත්	0 0 12-50
F 417	එම	එම	පී. ඇන්. බෝරිස්අජපු සහ තවත්	0 0 23 28
G 417	එම	එම	ඒ. ජසේකර සහ තවත්	0 2 9-50
H 417	එම	එම	අර්නෝලිස්ද සිල්වා කුඩාජපී සහ තවත්	0 0 30-25
I 417	රෙයිගෙවත්ත	එම	බී. ජසේකර	0 2 10-75
J 417	එම	එම	ජුවානිස් ජසවර්ධන	0 2 25
K 417	කිරිලානවත්ත	පරනපොල්	බිබ්ලිවී. දෙත් බස්නිසන්ද සිල්වා	0 0 37-50
L 417	හජ්ජියා වත්ත	එම	ජෙනානිස් ජසවර්ධන සහ තවත්	0 1 7-25
M 417	මහවොස්නිරිගේවත්තේ කැබැල්ල	එම	ඒ. ජුසේඅජපු සහ තවත්	0 0 37-25
N 417	එම	එම	බිබ්ලිවී. දෙත් බස්නිසන් සහ තවත්	0 0 6-50
O 417	—	—	—	—
පිහිටාකිබෙන්ගේ—උනවටුන.				
P 417	මහමේසනිගේවත්ත කැබැල්ල	පොල්	බිබ්ලිවී. දෙත් බස්නිසන් සහ තවත්	0 0 37-75
Q 417	එම	එම	ඇල්. දෙත් ඩේවිඩ්	0 0 18-25
R 417	එම	එම	ජුවානිස් ජසවර්ධන සහ තවත්	0 1 15-75
S 417	එම	වත්ත	බිබ්ලිවී. සියයෙරිස් සහ තවත්	0 0 2-75
T 417	පටබැදිගේවත්ත	පොල්	පී. දෙත් කොරනේලිස් ද සිල්වා	0 0 4
U 417	අඹගහවත්තකැබැල්ල	එම	දෙත් ජුවානිස්ද සිල්වා ජසවර්ධන සහ තවත්	0 0 30
V 417	එම	එම සහ වදබිම	ඇල්. ඩේවිඩ් සහ තවත්	0 0 6
W 417	එම	පොල්	බිබ්ලිවී. සිබ්ල් අජපු සහ තවත්	0 0 27-25
X 417	ගෙදරවත්ත	එම	එම්. ඩී. බබුලා සහ තවත්	0 0 0-6

ඉහතකී ඉඩම්වලට තමනමුත් ඇත්නාම අයිතිවාසිකම් තමුත්මනොහොත් තමුත් වෙනුවට ක්‍රියාකරන අය විසින් වර්ෂ 1894 කටු අප්‍රේල් මස 23 වෙනි දින දවැලට සහ ඒ එක්ක දවස්වලදීත් ගාල්ලේදී මාලුදිරිපිටට පැමිණ කියා සිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ලැබෙන මුදල ගැන ඇත්නාම අයිතිවාසිකමේ අන්දම සහ ධාරතුරුත් කියා සිටින්නට ඕනෑබව මෙම ඉඩම් අයිතිවාසිකම් ඇති සියළුදෙනාගෙන්ම මෙයින් ඕනෑකලා ඇත.

වර්ෂ 1894 කටු මාර්තු මස 29 වෙනි දින ගාල්ලේ කවිචේරියේදී.

ආර්. බිබ්ලිවී. අධ්‍යක්ෂ,
වැඩබලන ආණ්ඩුවේ ඒජන්ත වර්ග.

இணக்கப்பட்ட அறிவித்தல்.

இதன் கீழ் சொல்லப்படுகிற காணிகளை பெற்றுக்கொள்ளும்பொருட்டு 1876 ம் ஆண்டின் காணிபெற்றுக்கொள்வதைப்பற்றிய கட்டளைச்சூட்டத்தின் 6 ம பிரிவின பிரகாரம் தேசாதிபதியவர்கள் பிரமாண விதிச்சங்கத்தாருடைய ஆலோசனை அனுமதியுடன் எனக்குக் கட்டளைசெய்திருப்பதை இதனால் அறியப்பண்ணுகிறேன். அதாகிறது:—

புறதி 63. தாய்படத்தின் இலக்கம் 4,014. காலி நாலு கடவத்தைக்குள் அத்கிரிகொடையில.

இல.	காணியின் பெயர்.	விவரம்.	உருத்தாளியின் பெயர்.	வீசாலம்.
			அ. மா. ப.	
M 415	பலவத்த	சேனை	சி. தொனதெனெகாமியுமற்றவர்கள்	0 0 12:25
N 415	ஓடி	பளயதெனனை	ஏ. பவசாமி	0 0 2
O 415	கோணபொலவத்த	ஓடி	சி. தொனதெனெகாமியுமற்றவர்கள்	0 0 9:50
P 415	எகொடவத்த	கமுக்குவெணதெலம்	ஏச. அறனெளிசு அப்புவுமற்றவர்கள்	0 0 1:06
Q 415	விந்தவத்த அல்லது அரி பந்தவத்த	பளயதெனையும கமுக்கும	ஏச. எஸ். சானஞ்சி அப்புவுமற்றவர்கள்	0 0 21:50
R 415	முதியனசேலாகேவத்த	தெனனை	கெ. சய சுகாமியு மற்றவர்கள்	0 0 16:75
S 415	ஓடி	கமுக்கு	கெ. அலவிசுகாமி	0 0 6:75
T 415	ஓடி	ஓடி	ஏச. தொவனகாமி	0 0 4:25
U 415	கலு அப்புக்காமிகேவத்த	ஓடி	கே. கொறனெ விசு மற்றவர்கள்	0 0 4:75
V 415	றானகேவத்த	கமுக்கு வெணநிலம்	கே. சாமசசாவுமற்றவர்கள்	0 0 3:06
W 415	கிம்புல்ககவத்த	பளயதெனனை	ஓடி	0 0 26:25
X 415	மடவத்த	ஓடி	ஓடி	0 0 39:50
Y 415	போககவத்த	ஓடி	பாலகெயி சிஞ்சோ அப்பு	0 1 21:50
இடம்—கடவத்தையில.				
Z 415	கட்டுகொடவத்த	பளயதெனனை	பிசசுவாவாவு மற்றவர்கள்	0 0 12
A 416	பெரியகணத்தடிவத்த	கமுக்கு	கெ. எம். அவுபக்கரு மற்றவர்கள்	0 0 2:25
B 416	பலவத்த	பளயதெனனை	அவுசு நற்குமாணு மற்றவர்கள்	0 0 25
C 416	கடுகொடவத்தகெபலல	ஓடி	ஏ. எம். லதிவுமற்றவர்கள்	0 0 16:75
D 416	கிரளககவத்த	ஓடி	அகமகுவெவை	0 0 14
E 416	கபறாளிதோட்டம்	வெணநிலம்	பிசசுமமாவும்ற்றவர்கள்	0 0 1:25
F 416	செல்லறம்பகேவத்த	பளயதெனனை	ஏச. காதருசாயவு	0 0 29
G 416	ஓடி	வெணநிலம்	ஏச. காதருசாயவும, கெ. எம். மொ கிதினூ மற்றவர்கள்	0 0 1:25
H 416	ஓடி	பளயதெனனை	கே. எம். மொகிதினூ மற்றவர்கள்	0 1 3
I 416	ஓடி	ஓடி	மகடமதினபிஷ் ஒப்சருமற்றவர்கள்	0 1 3
J 416	பயி அக்காவத்த	ஓடி	எம். எஸ். மரியகாரு மற்றவர்கள்	0 0 21:25
K 416	பிச்சுகேவத்த	ஓடி	உதுமலமரைக்கார	0 0 19:75
L 416	பிச்சுகே அல்லது பலவத்த	ஓடி	எம். எம். ஏ. கெ. மரைக்காருமற்றவர்கள்	0 0 3
M 416	வியனமேஸுகிரிகேவத்த	ஓடி	கே. எம். அபுபக்கர்	0 1 9:25
N 416	கயிலவத்த	ஓடி	கே. சிஞ்சோபபாவு மற்றவர்கள்	0 2 32
O 416	ஓடி	ஓடி	பி. பி. நய்தகாமி	0 0 6:75
P 416	ஓடி	ஓடி	ஐதுரேசுவெப்ப மரைக்கார, எம். லப்பமரைக்கார காசியார	0 0 7:50
Q 416	உசவத்தகெயி அல்லது கயிலவத்த	ஓடி	ஏச. எம். எம். கதீபாவு மற்றவர்கள்	0 2 27
R 416	வாசுகெயிவத்த	ஓடி	கே. எம். சாகிவு துரயு மற்றவர்கள்	0 1 27:25
S 416	ஐதுறுசாகெயிவத்த	ஓடி	கசனகாசியாரு மற்றவர்கள்	1 2 22
T 416	சோகககெயிவத்த	ஓடி	எம். ஐ. காமினூமற்றவர்கள்	0 0 12:50
U 416	யிசுத்திரிகெயிவத்த	ஓடி	கே. எஸ். எம். என. சாபுசாயிவு மற்றவர்கள்	0 1 3:50
V 416	ஓடி	ஓடி	அசன்காசியாரு மற்றவர்கள்	0 1 7:50
W 416	கங்கொடவத்த	ஓடி	ஏச. பி. காசியார	0 1 37:50
X 416	தியபெட்டியவத்த	ஓடி	காசிமலெவவை	0 1 13
Y 416	ஓடி	வெணநிலம்	வவுனகாமி	0 0 4:75
இடம்—தலப்பத்துவ உணவடுணியில.				
Z 416	றக்கல் துவவத்த	பளயதெனனை	அறனெவிசு த சிலவாவு மற்றவர்கள்	0 0 33
A 417	கசாகவத்தகபல்ல	ஓடி	ஓடி	0 1 22:50
B 417	ஓடி	ஓடி	ஏ. சயசேகற	0 0 9
C 417	ஓடி	ஓடி	கே. தாவித்து மற்றவர்கள்	0 0 15:50
D 417	ஓடி	ஓடி	ம. செலன் அப்புவு மற்றவர்கள்	0 0 11:50
E 417	ஓடி	ஓடி	ம. அவறனு மற்றவர்கள்	0 0 12:50
F 417	ஓடி	ஓடி	பி. என். தோரிஸ அப்புவு மற்றவர்கள்	0 0 23:25
G 417	ஓடி	ஓடி	ஏ. சயசேகறவு மற்றவர்கள்	0 2 9:50
H 417	ஓடி	ஓடி	அறனெவிசு ம சிலவா குடாதெயிவு மற்றவர்கள்	0 0 30:25
I 417	றொயிகாவத்த	பளயதெனனை சே	பி. சயசேகற	0 2 10:75
J 417	ஓடி	ததுநிலம்	சுவாநிசு சயவாதனையு மற்றவர்கள்	0 2 25

இல.	காணியின பெயர்.	வீரம.	உரித்தாளியின் பெயர்.	விசாலம.
				அ. மு. . .
K 417	கிரிளானவதத	பளடதெனனை	டபினிய. தொனவஸ்தியான ட சிலவா	0 0 37-50
L 417	கசசியாவதத	ஓடி	சுவாநிசு சயவாதனையு மறறவாகள்	0 1 7-25
M 417	மகடேஷ்கிரிகேவதத	ஓடி	சீ. சுசுஅப்புவு மறறவாகள்	0 0 37-25
N 417	பவலல ஓடி	ஓடி	டபினிய. தொனவஸ்தியானு பற றவாகள்	0 0 6-50
P 417	ஓடி	ஓடி	ஓடி	0 0 37-75
Q 417	ஓடி	ஓடி	எல். தொனதாவித	0 0 18-25
R 417	ஓடி	ஓடி	சுவாநிசு சயவாதனையு மறறவாகள்	0 1 15-75
S 417	ஓடி	பளயதோட்டம	டபினிய. சியதோரிசு மறறவாகள்	0 0 2-75
T 417	படபண்டிகெயிவதத	பளயதெனனை	பீ. தொன தெறநேலிசு ட சிலவா	0 0 4
U 417	அம்பககவததகபலல	ஓடி	தொன சுவாநிசு ட சிலவா சயவ ாதனையு மறறவாகள்	0 0 30
V 417	ஓடி	பளயதெனனை வெ ண்நிலம	எல். தெகத்திசு மறறவாகள்	0 0 6
W 417	ஓடி	பளயதெனனை	டபினிய. சீபில்அப்புவு மறறவாகள்	0 0 27-25
இடம் — அத்திலிகொட.				
X 417	கெதறவதத	பளயதெனனை	எச. டி. வவுவாவு மறறவாகள்	0 0 0-06

மேற்கூற்த கானிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலபேரும தானுவலவத அவரவருடைய காரியகார
ரால 1894 ம ஆண்டு சித்திரைமாதம் 23 ந்திகதி மக்கியானம காலிக கச்சேரியில எனது முகதாலில வெளிப்
பட்டு சொல்லிக்கொள்ளவேண்டுவதுமலலாமல அந்தககானிகளுக்குப் பெற்றுக்கொள்ளப்படும் பணத்தை
யும், அதைப்பெற்றுக்கொள்வதற்குண்டான உரித்தையுஞ் சொல்லவேண்டியது.

காலிக கச்சேரி,
1894 ம (௩) பங்குனிமீ 28 ந் வ.

ஆர். டபினியு, ஐயிலேர், எ,
அரசாட்சி ஏசெனநின சேவலபார்ப்பவர்.

I DO hereby give public notice that I have been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876," section sixth, to take order for the acquisition of the following lands required for the Matara Railway, to wit:—

Preliminary plan 4,013. Situation—Minuwangoda within the Gravets of Galle.

Lot.	Name of Land.	Description.	Name of Claimant.	Extent.	
				A.	R. P.
Y 417	Chenawatta	Chena	Heirs of Don N. Gunetilleke	0	0-18-5
Z 417	Do.	Cocoanut, &c.	do.	0	2 16
A 418	Do.	do.	do.	0	0 14-5
B 418	Do.	do.	do.	0	1 2-5
C 418	Ambagahakumbura	do.	James Wanagasekera	0	0 4
D 418	Do.	do.	Alexander Lanaroel	0	0 11-75
E 418	Do.	do.	A. Salmon	0	0 15
Situation—Dangedara.					
F 418	Mullakumbura	Cocoanut, &c.	E. R. Gunaratne	0	1 38
H 418	Pahalawatta or Ally Moni- kangawatta	do.	Don Prolis Silva and others	0	0 24
I 418	Coconawatta	Waste land	E. Gunetilleke	0	0 2-5
J 418	Rigamwatta	Cocoanut, &c.	H. J. Gunawardene	0	0 11-75
K 418	Coconawatta	do.	E. Gunetilleke	0	1 32
L 418	Do.	Waste land	do.	0	0 25
M 418	Galwetiawatta	do.	Don Thebris Jayasekera	0	0 5
N 418	Galwetiawatta and Alut- watta	Cocoanut, &c.	Don Peris Vamalla Siri Juan	0	0 5
O 418	Do.	Waste land	Narasna and others	0	0 5
P 418	Amagewatta	Cocoanut, &c.	Lewis de Silva and others	0	0 35-75
Q 418	Gallindawatta	do.	Henry James Gunawardana	0	0 38-5
R 418	Do.	Arecanut, &c.	Subanatchi and others	0	0 37
S 418	Marikarwatta	Cocoanut, &c.	A. Wamarikar	0	0 34-50
T 418	Karawatta	do.	P. B. Alia Marikar and others	0	0 38-75
U 418	Wellawatta	do.	Selema Lebba Tamby Saibo	0	0 28-5
V 418	Do.	do.	Silva Mudaliyar	0	1 4-50
W 418	Mahavidanagewatta	do.	R. V. P. B. Carolis and others	0	0 2-75
X 418	Dangugahawatta	do.	R. V. P. Baba	0	0 12-25
Y 418	Do.	do.	E. V. P. B. Carolis and others	0	0 18
Z 418	Do.	do.	A. Natchia and others	0	0 27
A 419	Do.	Waste land	Saltu Marikar	0	0 6
B 419	Do.	Cocoanut, &c.	Nurmoman Tamby	0	0 24

Lot.	Name of Land.	Description	Name of Claimant.	Extent.		
				A.	R.	P.
C 419	Dangugahawatta	Cocoanut, &c.	Harmina Umah	0	0	9
D 419	Do.	do.	Sila Umah	0	0	7-25
E 419	Do.	do.	Guia Tuma	0	0	16
F 419	Kurupuwawatta	Waste land	Umera Lebbe Pitche and others	0	0	6
G 419	Do.	Cocoanut, &c.	Kupa Tambi Assan	0	0	31-50
H 419	Do.	do.	Hadji Mahammadoo	0	0	8-75
I 419	Do.	Waste land	Kalu Lami and others	0	0	18
J 419	Merakana Tambigewatta	Garden	Mina Kana Isman	0	0	4-25
K 419	Wessantotam	Cocoanut, &c.	Seccan Tamby	0	0	24
L 419	Wadakeliyatotam	do.	Bawa Marikar	0	0	2
M 419	Soliyatotam	do.	Mahammadô Lebbe	0	0	5
N 419	Wadakeliyatotam	do.	Mana Ismail	0	0	34-5
O 419	Do.	do.	Allen Bawa	0	0	13
P 419	Tumbagodawatta	do.	Sumella Marikar and others	0	0	12-50
Q 419	Do.	do.	Idros Lebbe and others	0	0	36-5
Q 419½	Hirigalwatta	do.	Arachchi Tambi	—	—	—
R 419	Daberantotam	do.	Pichie Mohideen	0	0	20
S 419	Do.	do.	Kapur	0	0	18-75
T 419	Do.	do.	Pichie Mohideen	0	0	12-25
O 419	Hirigalwatta	Waste land	Mahamadu Lebbe Marikar	0	0	7-75
V 419	Do.	Cocoanut, &c.	Pichie Mohideen and others	0	0	3-5
W 419	Do.	do.	Sultan Marikar and others	0	0	16-5
X 419	Muttu Sinhawatta	do.	Francis Vidanhe	0	0	1-75
Y 419	Beligaswatta	Waste land	Pichie Mohideen	0	0	0-62
Z 419	Kirigalwatta	Cocoanut, &c.	Sultan Marikar	0	0	23-5
▲ 420	Do.	do.	Latibookader	0	0	17-25
B 420	Soloycharwatta	do.	Pichie Mohideen and others	0	0	10
C 420	Pilluwatta	do.	do.	0	0	1-75
D 420	Kirigalwatta	do.	Latiboo and others	0	1	14
E 420	Do.	Arecanut, &c.	Teparis	0	0	3
F 420	Kirigalwatta and Aliyagewatta	do.	Abdul Cassim	0	0	16-25
G 420	Do.	do.	H. Karim	0	0	1-5
H 420	Karawakmullapelawatta	Waste land	Abdul Cassim	0	0	16
I 420	Pelawatta	do.	do.	0	0	14
J 420	Seccnkonsiyawatta	do.	Appuhanadige Natis	0	0	15-25
K 420	Do.	do.	Uswatte Suduhami	0	0	14
L 420	Ruhattanawatta	do.	Katakotchi Pilabenge Anotchihami	0	0	33-75
M 420	Manekurundagewatta	do.	Appuhanaidege Nonahami	0	0	1-50
N 420	Gahalawatta	do.	Surukolage Punchihami	0	0	1-75
O 420	Manakunadoyawatta	do.	Charles Ranesinghe	0	0	26-75
P 420	Kovillawalla	Cocoanut, &c.	S. Punchihami and others	0	0	11-25
Q 420	Elabodawatta	do.	G. Solomon and others	0	0	13
R 420	Do.	do.	Uswatta Nunhami and others	0	0	27-5
S 420	Kasilebbege or Ela-addarawatta	do.	S. Cornelis and others	0	0	21-5
T 420	Ela-addarawatta and Barongewatta	do.	H. Bastian and others	0	0	17-5
U 420	Barongewatta	do.	H. Bastian de Silva	0	0	26-75
V 420	Do.	Waste land	S. Cornelis or Cooney	0	0	0-5
W 420	Kahawatta	Cocoanut, &c.	K. Dennishami and others	0	0	10
X 420	Badalagewatta	do.	A. P. Arnolis and others	0	0	3
Y 420	Munamalwatta	do.	S. Thomas de Silva	0	0	18
Z 420	Pesgalgewatta	Waste land	P. Bastian and others	0	0	0-5
A 421	Do.	Cocoanut, &c.	D. C. Catrinahami and others	0	0	25
B 421	Kosgahawatta	do.	B. Babasingho and others	0	0	30-5
C 421	Diabittagewatta	do.	W. Carolis Appu and others	0	0	20-75
D 421	Merugawatta	do.	B. Aderina and others	0	1	12-5
E 421	Urupolawawatta of Kol-gahawatta	Waste land	P. Johana and others	0	0	5-25
F 421	Goroveagewatta	Cocoanut, &c.	P. M. Tepanis and others	0	0	8-25
G 421	Lorenzgewatta	do.	S. Thomas Appu and others	0	0	7-75
H 421	Do.	do.	A. B. Watue and others	0	0	8
I 421	Do.	—	S. Seronga and others	0	0	25
J 421	Do.	—	S. Andrishami and others	—	—	—
K 421	Do.	—	S. James Appu and others	0	0	17-25
L 421	Do.	—	M. Gunasekera Sanchi and others	0	0	3
M 421	Alawatta	Waste land	W. Babahami and others	0	0	0-5
N 421	Patawatta	Plantain trees	S. James and others	0	0	5
O 421	Do.	—	do.	0	0	14-50
P 421	Godawatta	Waste land	D. Uparis and others	0	0	0-12
Q 421	Dangaragahawatta	Garden	Sola, Murrah	0	0	0-5
R 421	Kurupuwatta	do.	Hadjee Mahamadu	0	0	12

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Galle Kachcheri on April 23, 1894, at noon, and following days, and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

Galle Kachcheri,
March, 1894,

R. W. IEVERS,
Acting Government Agent.

වෛ 1876 ක්වු අවුරුද්දේ නොම්මර 3වන ආඥාපත්‍රයේ හත්වෙනි වගන්තියේ ප්‍රකාරයට* මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස වෛ 1876යේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ හත්වැනි කාණ්ඩේ කර්තව්‍ය පාලන වල ප්‍රකාර ආණ්ඩුකාරක මන්ත්‍රණසභාවේ මන්ත්‍රණය ඇතුළු උතුමානන්වහන්සේ විසින් මට අතකරනට යෙදුන බව මෙයින් දැනුම්දුන්නා ඇත. ඒනම් :—

පිහිටීම 4,013. පිහිටාතිබෙන්නේ—ගාල්ලේ කඩවත්සනරේ මිනුවන්ගොඩය.

නො.	ඉඩමේ නම.	අන්දම.	අභ්‍යන්තර කිසිත්තා.	මහත.
Y 417	චිතවත්ත	—	දෙවන ධම්මලීචි. ගුණතිලකගේ උරුම කාරයෝ	අ. රු. ප.
Z 417	එම	පොල්	එම	0 0 18.5
A 418	එම	එම	එම	0 2 16
B 418	එම	එම	එම	0 0 14.5
C 418	අඹගහ කුඹුර	එම	ජේමිස් වනිගසේකර	0 1 2.5
D 418	එම	එම	අලික්සන්ද්‍ර ලනරෝල්	0 0 4
E 418	එම	එම	ඒ. සල්මන්	0 0 11.75
			පිහිටාතිබෙන්නේ—දන්ගෙදර.	0 0 15
F 418	මුල්ලේ කුඹුර	පොල්	ජී. ආර්. ගුණරත්න	0 1 38
H 418	පහලවත්ත නොහොත්	එම	දෙවන පොරොලිස් සිල්වා සහ තවත්	0 0 24
I 418	පොකුනෙ වත්ත	වත්ත ඉඩම	ජී. ගුණතිලක	0 0 23
J 418	රිඟනෙ වත්ත	පොල්	එච්. ජේ. ගුණවර්ධන	0 0 11.75
K 418	කොකුනෙ වටන	එම	ජී. ගුණතිලක	0 1 32
L 418	එම	වත්ත	එම	0 0 25
M 418	ගල්වැවියේ වත්ත	එම	දෙවන තෙබේරිස් ජයසේකර	0 0 5
N 418	ගල්වැවියේ වත්ත සහ අළුත් වත්ත	පොල්	දෙවන ජීරිස් විමලසිරි ජුවන්තාරසන සහ තවත් අය	0 0 5
O 418	එම	වත්ත	එම	0 0 5
P 418	ආමාගෙවත්ත	පොල්	එච්සද සිල්වා සහ තවත්	0 0 35.75
Q 418	ගල්ඇත්දේවත්ත	එම	ගාන්ති ජේමිස් ගුණවර්ධන	0 0 38.5
R 418	ගල්ඇත්දේවත්ත	ජුවක්	සුබනාවිච්චි සහ තවත්	0 0 37
S 418	මරිත්මානවත්ත	පොල්	ඒ. මරික්කාර්	0 0 34.30
T 418	වරවත්ත	එම	පී. ඇස්. අලියාමරික්කාර් සහ තවත්	0 0 38.75
U 418	වෙලවත්ත	එම	සල්ලොලෙබ්බේ කම්සයිඩු	0 0 28.5
V 418	එම	එම	සිල්වා මුදියන්සේ	0 1 4.5
W 418	මහවිදුනෙසාවත්ත	එම	ආර්. ඩී. පී. කිරිඳි සහ තවත්	0 0 2.75
X 418	දන්ගුගහවත්ත	එම	ආර්. ඩී. පී. බබා	0 0 12.25
Y 418	එම	එම	ජී. ඩී. පී. ඩී. කිරිඳි සහ තවත්	0 0 18
Z 418	එම	එම	ඒ. නාවිච්චි සහ තවත්	0 0 27
A 419	එම	මුඩුඉඩම	සුල්ලාමරික්කාර්	0 0 6
B 419	එම	පොල්	නුර්මාමන් කම්	0 0 24
C 419	එම	එම	හරුමානිස්	0 0 9
D 419	එම	එම	—	0 0 7.25
E 419	එම	එම	—	0 0 16
F 419	කුරුල්ලුමාවත්ත	වත්ත	මිරලෙබ්බේ පිටිවෙ සහ තවත්	0 0 6.
G 419	එම	පොල්	කුජපනම්පසෙන්	0 0 31.50
H 419	එම	එම	හජ්ජමහන්මදු	0 0 8.75
I 419	එම	මුඩුබිම	කඵහාමි සහ තවත්	0 0 16
J 419	මිරකන්තිකම්ගෙ	වත්ත	මීනා කාණා ඉස්මන්	0 0 4.25
K 419	වැසන්තෝච්චම්	පොල්	ජේකන්තම්	0 0 24
L 419	වෙදකැලියකෝච්චම්	එම	බාලාමරික්කාර්	0 0 20
M 419	සොලියානෝච්චම්	එම	මහමිමදුලෙබ්බේ	0 0 5
N 419	වෙලකුලියකෝච්චම්	පොල්	වානා ඉස්මායිල්	0 0 34.5
O 419	එම	එම	ආලන්බාවා	0 0 13
P 419	තුඹගොඩවත්ත	පරණපොල්	සුමසිල්ලාමරික්කාර් සහ තවත්	0 0 12.5
Q 419	එම	එම	අයිදුරුල්ලෙබ්බේ සහ තවත්	0 0 36.5
R 419	දබරන්තෝච්චම්	එම	පිටිවෙ මොහිදීන්	0 0 20
S 419	එම	එම	කාපුර්	0 0 18.75
T 419	එම	එම	පිටිවෙ මොහිදීන්	0 0 12.25
U 419	හිරිගල්වත්ත	මුඩුබිම	මහමදුලෙබ්බේ මරික්කාර්	0 0 7.75
V 419	මුතුසිතාවත්ත	පරණපොල්	පිටිවෙ මොහිදීන් සහ තවත්	0 0 3.50
W 419	හිරිගල්ලවත්ත	එම	සුල්ලන් මරික්කාර් සහ තවත්	0 0 16.50
X 419	මුතුසිතාවත්ත	එම	ප්‍රන්සිස් විදුනේ	0 0 1.75
Y 419	බෙලිගස්වත්ත	මුඩුබිම	පිටිවෙ මොහිදීන්	0 0 0.62
Z 419	හිරිගල්වත්ත	පරණපොල්	සුල්ලන් මරික්කාර්	0 0 23.50
A 420	එම	එම	ලනිබුකාදර්	0 0 17.25
B 420	සොලොසිවරවත්ත	එම	පිටිවෙ මොහිදීන් සහ තවත්	0 0 10
C 420	පැලවත්ත	එම	එම	0 0 1.75
D 420	හිරිගල්වත්ත	එම	ලනිබු සහ තවත්	0 1 14
E 420	එම	ජුවක්	තෙපානිස්	0 0 3
F 420	හිරිගැලියවත්ත සහ අලියගෙවත්ත	පරණපොල්	අබ්දුල්කාසිම්	0 0 16.25

නො.	ඉඩමේ නම.	දන්දම.	අයිතිකම කියන්නා.	මහත.
				අ. රු. ප.
G 420	කිරිගලවත්ත	මුඩුබිම	ඒ. කාරිමි	0 0 1-50
H 420	තෙරවත්මුල්ලේ පැලවත්ත	පරණපොල්	අබ්දුල්කාසිමි	0 0 16
I 420	පැලවත්ත	එම	එම	0 0 14
J 420	සිරකෝවිස්ගෙවත්ත	එම	අප්පුහැන්නැදිගෙයි මනෙස්	0 0 15-25
K 420	එම	එම	උස්වත්තේ සුදුහාමි	0 0 14
L 420	රුක්අත්තනවත්ත	එම	කහනවිච්චබැදිගෙයි අනව්වොහාමි	0 0 35-75
M 420	මනකුරුන්දගෙවත	එම	අප්පුහැන්නැදිගෙයි තෝහාමි	0 0 1-50
N 420	ගහලවත්ත	එම	සරුක්කාලිගෙයි පුන්චිහාමි	0 0 1-75
O 420	මනකුතුදොවත්ත	පරණපොල්	චාර්ලස් රණසිංහ	0 0 26-75
P 420	කෝවිල වත්ත	එම	ඇස්. පුන්චිහාමි සහ තවත්	0 0 11-25
Q 420	ඇලබඩවත්ත	එම	ඒ. සලමන් සහ තවත්	0 1 13
R 420	එම	එම	උස්වත්තේ අනොහාමි සහ තවත්	0 0 27-5
S 420	කාසිලෙබ්බේගේ නොහොත් ඇලබඩවත්ත	එම	ඇස්. කොර්නේලිස් සහ තවත්	0 0 21-5
T 420	ඇලඅද්දර වත්ත සහ බරතියේ වත්ත	එම	එච්. බස්නියන් සහ තවත්	0 0 17-5
U 420.	බරතියේ වත්ත	එම	එච්. බස්නියන්ද සිල්වා	0 0 26-75
V 420	එම	මුඩුබිම	ඇස්. කොර්නේලිස් නොහොත් කොනේ	0 0 5
W 420	කහවත්ත	පැලපොල්	කේ. දිනෙස්හාමි සහ තවත්	0 0 10
X 420	බඩලාගේ වත්ත	එම	ඒ. බී. අර්නෝලිස් සහ තවත්	0 0 3
Y 420	මුනමල්වත	පරනපොල්	ඇස්. තෝමස්ද සිල්වා	0 0 18
Z 420	පස්කුවල්ගෙ වත්ත	මුඩුබිම	පී. බස්නියන් සහ තවත්	0 0 0-50
A 421	එම	පරනපොල්	සී. සී. කතිරිනාහාමි සහ තවත්	0 0 25
B 421	කොස්ගහවත්ත	එම	බී. බ්ලාසිස්කෝස් සහ තවත්	0 0 30-5
C 421	දිසබින්නගෙ වත්ත	එම	ඩබ්ලිවු. කරෝලිස්අප්පු සහ තවත්	0 0 20-75
D 421	චිරගෙවත්ත	එම	බී. අදිරියානා සහ තවත්	0 1 12-5
E 421	බරෙස්සේ වලවිචේ වත්ත නොහොත් තලගහවත්ත	මුඩුබිම	පී. තේහානා සහ තවත්	0 0 5-25
F 421	ගුරුවෙගෙ වත්ත	පරණපොල්	පී. ඇම්. තෙසානිස් සහ තවත්	0 0 8-25
G 421	ලොරෙන්සුගෙ වත්ත	එම	ඇස්. තෝමස්අප්පු සහ තවත්	0 0 7-75
H 421	එම	එම	ඒ. චිවනු සහ තවත්	0 0 8
I 421	එම	මුඩුබිම	ඇස්. සරන්ගු සහ තවත්	0 0 0-25
J 421	එම	එම	ඇස්. අන්ද්‍රීස්හාමි සහ තවත්	—
K 421	එම	පරණපොල්	ඇස්. ජේම්ස්අප්පු සහ තවත්	0 0 17 25
L 421	එම	පුවක්	ඇම්. ගුනසේකර සාන්චිහාමි සහ තවත්	0 0 3
M 421	අලවත්ත	මුඩුබිම	ඩබ්ලිවු. බඩාහාමි සහ තවත්	0 0 0-50
N 421	පානවත්ත	කෙසෙල්	ඇස්. ජේම්ස් සහ තවත්	0 0 5
O 421L	එම	පරණ පොල්	එම	0 0 14-5
P 421	ගොඩවත්ත	මුඩුබිම	සී. උපාරිස් සහ තවත්	0 0 0-12
Q 421	දන්තරගහ වත්ත	වත්ත	සොලමුතා	0 0 0-5
R 421	කුරුපාවත්ත	එම	හප්ප්මහම්මදු	0 0 0-12

ඉහතකී ඉඩම්වලට නමකමුත් අදාළව ඇත්තාවූ අයිතිවාසිකම් තමුත්ම නොහොත් තමුත් වෙනුවට ක්‍රියාකරණ අංශ විසින් වර්ෂ 1894 න් මුද්‍රාප්ත මිස 23 වෙනි දින දවාලට සහ ඒ එක්ක දවස්වලදීත් ගාල්ලේ කවිචේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ කියාකිවිට්ටි ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ලැබෙන මුදල ගැන ඇත්තාවූ අයිතිවාසිකමේ අන්දම සහ තොරතුරුත් කියාකිවිට්ටි ඕනෑම වෙම ඉඩම් අයිතිවාසිකම් ඇති සියළුදෙනාගෙන්ම මෙයින් ඕනෑ කලා ඇත.

වර්ෂ 1894 න් මුද්‍රා මාර්තු මස 28 වෙනි දින ගාල්ලේ කවිචේරියේදී.

ආර්. ඩබ්ලිවු. අයිවර්ස්,
වැඩබලන ආණ්ඩුවේ ඒජන්තලුතනාන්සේ.

இதன்கீழ்க்கொள்ளப்பட்டிருக்கிற காணிகளைப்பெற்றுக்கொள்ளும்பொருட்டு 1876 ம் ஆண்டின் காணிப்பற்றுக்கொள்வதைப்பற்றிய கட்டளைச்சட்டத்தின் 6 பிரிவின் பிரகாரம் தேசாதிபதியவர்களா பிரமாண வகிச் சங்கத்தாருடைய ஆலோசனை அனுமதியுடனான எனக்குக கட்டளைசெய்கிறுப்பதை இதனால் அறியப்பண்ணுகிறேன். அதாவது:—

பி. பிளான நொம்பா 4,013.

காவியில நாலு கடவத்தைக்கள்ளசேர்ந்த மினுவங்கொடையில.

இல.	காணியின் பெயர்.	விவரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
				அ. மு. ப.
Y 417	சீனவத்த	சீன	தொன என். குன திலகக	0 0 18-50
Z 417	ஹெடி	பளையத்தம் இளயத்தம்	ஹெடி	0 2 16
A 418	ஹெடி	உள்ள தெனணைகள் தெனணையும் மற்றும் மரங்களும	ஹெடி	0 0 14-50
B 418	ஹெடி	இளய தெனணைகள்	ஹெடி	0 1 2-50
C 418	அமபகாரமு	பளய தெனணைகள்	சேமிஷ வணகசேகற	0 0 4
D 418	அமபகாவெல	ஹெடி	அலெக்ஷாண்டர் வெனரேயர்	0 0 11-75

இல.	காரணியின் பெயர்.	விவரம்.	உருத்தாளியின் பெயர்.	வீசாஃபர். அ. மு. ப.
E. 418	அம்பகாசூழ்	பளய தென்னகை இடம்—தங்கெதற.	ஏ. சல்மன	0 0 15
F 418 H 418	முள்ளகூழ் பகலவதத அலவது அனை மொரிகங்கவதத	பளய தென்னகைகள்	யீ. ஆர். குணாறத்தன	0 1 38
I 418 J 418 K 418 L 418 M 418	தள்ளவதத றிகங்கவதத தென்னவதத ஓடி எள்ளெறியவதத	வெண்ணிலம் பளய தென்னகைகள் ஓடி வெண்ணிலம் ஓடி	தொன பொரேலிஷ சில வாவு மறவாகள் யீ. குண சிலக்க எச். ஆப். குணவறுதென யீ. குண சிலக்க ஓடி ஓடொன் தே பேரிஸ் சய சேககர	0 0 24 0 0 2:50 0 0 11:75 0 1 32 0 0 0:25 0 0 0:50
N 418	கள்ளெறியவததயும் அருத்த வததயும்	தென ந்தோட்டம்	டொன பீரிஷ வெமளசிரி சுவன நாறசிரியும் மற றவாகளும	0 0 0:50 0 0 0:50
O 418 P 418	ஓடி அமகெய்வதத	வெண்ணிலம் பளய தென்னகைகள்	லுயிஷ டெ சிலவாவு மற றவாகளும	0 0 35:75
Q 418	கள்ளிந்தவததயும் யுளுகெத றவததயும்	ஓடி	கென்றி சேமிஷ குணவ றதென	0 0 38:50
R 418 S 418 T 418	கள்ளிந்தவதத மரைக்காரவதத கறவதத	பாககுத்தோட்டம் பளய தென்னகைகள் பளய தென்னகையும் இன னம் சிலகூழ்	சுபஞ்சியும் மறறவாகளும ஏ. வா. மரைக்காரர் பீ. பீ. அவிய மரைக்காரும் மறறவாகளும்	0 0 0:37 0 0 34:50 0 0 38:75
U 418	வெலவதத	ஓடி	செலெடெலப்ப தமபி சாயிபு	0 0 28:50
V 418 W 418	ஓடி மகவிடானகெய்வதத	ஓடி இளைய தென்னகைகள்	சிலவா முதவியார ஆர். வீ. பீ. கரேலிசும் மறறவாகளும்	0 1 4:50 0 0 2:75
X 418	டங்குசுவதத	பளய தென்னகையும் இன னம் சிலகூழ்	ஆர். வீ. பீ. பபா	0 0 12:25
Y 418	ஓடி	ஓடி	யீ. வீ. பீ. கரேலிசும் மறறவாகளும்	0 0 18
Z 418	ஓடி	ஓடி	ஏ. நாச்சியாவும மறறவா களும்	0 0 27
A 419 B 419	ஓடி டங்குவக்கெவதத	இடம்—காளுவியதத. வெண்ணிலம் பளய தென்னகையும் இன னம் சிலகூழ்	சுந்தர் மரைக்காரயா ஊறுமம்மன் தமபி	0 0 6 0 0 24
C 419 D 419 E 419 F 419	ஓடி ஓடி ஓடி சூறுபூவாவதத	ஓடி ஓடி ஓடி வெண்ணிலம்	ஆயியும்மா சலகாயும்மா சீளத்துமம்மா உமறுவெவவை பீச்சையும மறறவாகளும்	0 0 9 0 0 7:25 0 0 16 0 0 0:06
G 419 H 419 I 419 J 419 K 419 L 419 M 419 N 419 O 419 P. 419	சூறுபூவாவதத ஓடி ஓடி யி. க. தம்பிகெய்வதத வெசனதோட்டம் வதகெலியதோட்டம் சொகியாதோட்டம் வதகெலியதோட்டம் ஓடி ஓடி ஓடி தும்பகொடவதத	பளய தென்னகைகள் ஓடி வெண்ணிலம் தோட்டம் பளய தோட்டம் ஓடி ஓடி ஓடி பளய தென்னகைகள்	சூப்பதமபி அசன காசிமுக்கம்மது களுஆயியும் மறறவாகளும் யி. க. இஷ்மன சேககாரன தமபி பாவா மரைக்காரர் முகமம் துவெவவை மாறு இஸ்மாயில ஆலன் பாவா சமசிலமரைக்காரு மறறவா களும்	0 0 31:50 0 0 8:75 0 0 0:18 0 0 4:25 0 0 24 0 0 20 0 0 0:50 0 0 34:50 0 0 13 0 0 12:50
Q 419	ஓடி	ஓடி	அயிதுருஷ்லெவ்வையு மறற வாகளும்	0 0 36:50
Q 419 R 419 S 419 T 419 U 419	கிரிகளவதத தமறனதோட்டம் ஓடி ஓடி கிரிகளவதத	வெண்ணிலம் பளய தென்னகைகள் ஓடி ஓடி வெண்ணிலம்	அரசிதமபி பீச்சிமுயிதின கபூர் பீச்சிமுயிதின முகமம் துவெவவை மரைக்கார கார	0 0 20 0 0 18:75 0 0 12:25 0 0 7:75
V 419 W 419	முததசினவதத கிரிகளவதத	பளய தென்னகைகள் ஓடி	பீச்சிமுயிதின மறறவாகளும் சலதாமரைக்காரு மறறவா களும்	0 0 3:50 0 0 16:50
X 419	முததசினவதத	ஓடி	பிறனசிலவததான	0 0 1:75

இல.	காணியின் பெயர்.	விவரம்.	உருத்தாளியின் பெயர்.	வி.ச. லம. அ. மு. ஃ.
Y 419	பெலிகளவத்த	வெண்ணிலம்	பீச்சிமுயிடின	0 0 0.62
Z 419	கிரிகளவத்த	பளையதெனணைகள்	சுலதானமரைக்கார	0 0 23.50
A 420	ஓடி	ஓடி	லலத்திபுகர்தா	0 0 17.25
B 420	சொலிசாவத்த	ஓடி	பீச்சிமுயிடின மறறவாகளு	0 0 10
C 420	புலலுவத்த	ஓடி	ஓடி	0 0 1.75
D 420	கிரிகளவத்த	ஓடி	லலத்திபுகர்தா	0 1 14
E 420	ஓடி	பாகுமாரங்கள்	தெப்பாரிஸ்	0 0 3
F 420	கிரிகளவத்தயும் எலியகெயி வத்தயும்	பளையதெனணைகள்	அப்துலகாசிம்	0 0 16.25
G 420	கிரிகளவத்த	வெண்ணிலம்	ஏ. சூறின்	0 0 1.50
H 420	கறவகமுள்ள பலவத்த	பளையதெனணைகள்	அப்துலகாசிம்	0 0 16
I 420	பெலவத்த	ஓடி	அப்துலகாசிம்	0 0 14
J 420	சீக்கரகொரிஸ்கெயவத்த	ஓடி	அப்துலகாசிம்	0 0 15.25
K 420	ஓடி	ஓடி	யுஸ்வத்தசுகுரீ	0 0 14
L 420	றுஹடெனவத்த	ஓடி	குட்டெசுகி பிளபனிகெய அலெசுகி	0 0 33.75
M 420	மணகுறுதெசெய்வத்த	ஓடி	அப்துலகாசிம்	0 0 1.50
N 420	ககெளவத்த	ஓடி	சுனுகொளகெயபுஞ்சுகாமி	0 0 1.75
O 420	மணசூனெடுகெயவத்த	ஓடி	சாரானெஸ் தனசிகங்க	0 0 26.75
P 420	கொறிளவத்த	ஓடி	எஸ். புஞ்சுகாமியு மறறவா களும	0 0 11.25
Q 420	பெலபடவத்த	ஓடி	சீ. சலமனு மறறவாகளும	0 1 13
R 420	ஓடி	ஓடி	மொஸவத்தயுனுகாமியு மற றவாகளும	0 0 27.50
S 420	காசிலெவகெய அலலது எலஅத்தறவத்த	ஓடி	எஷ. கொறுனெளிக மறற வாகளும	0 0 21.50
T 420	எலஅத்தறவத்தயும் பாறண கெயவத்தயும்	ஓடி	எச. பஸ்டியு மறறவாகளு	0 0 17.50
U 420	பொரெனகெயவத்த	ஓடி	எச. பஷ்டியன் தெசிலவா	0 0 26.75
V 420	ஓடி	வெண்ணிலம்	எஷ. கொற்றெனெவிஷ அலலது கொற்றெனெ	0 0 0.50
W 420	ககெவத்த	இளையதெனணைகள்	சீ. டி. நெவகாமியு மறறவா களும	0 0 10
X 420	பீதளகெயவத்த	ஓடி	ஏ. ஆர். அறுனெளிக மறற வாகளும	0 0 3
Y 420	முணமலவத்த	பளையதெனணைகள்	எஷ. தோடஸ் தெசிலவா	0 0 18
Z 420	பெஷ்களகெயவத்த	வெண்ணிலம்	பீ. பஸ்டியு மறறவாகளும	0 0 0.50
A 421	ஓடி	பளையதெனணைகள்	டி. சி. சடறினகாமியு மறற வாகளும	0 0 25
B 421	கொஷ்ககெவத்த	ஓடி	பி. பபாசுககவுமறறவாகளும	0 0 30.50
C 421	டிபிற்றியகெயவத்த	ஓடி	டபிளியு. கரூவிஷ அபபு ம றறவாகளும	0 0 20.75
D 421	மெருகெயவத்த	ஓடி	பீ. அதெரினுவம் மறறவா களும	0 1 12.50
E 421	யுறுபொளவத்த அலலது கொளகெவத்த	வெண்ணிலம்	பீ. சொகானுவம் மறற வாகளும	0 0 5.25

இடம்—அததிவிகொடையில.

F 421	கவகெய்வத்த	பளையதெனணைகள்	பீ. எம். தெபானிசும மற றவாகளும	0 0 8.25
G 421	லொறென்சுகெய்வத்த	ஓடி	எஸ். தோமஸ் அபபும் மற றவாகளும	0 0 7.75
H 421	ஓடி	ஓடி	எ. பீ. வத்தம் மறறவாகளும	0 0 8
I 421	ஓடி	வெண்ணிலம்	எஷ. சீரூன்காவும் மறற வாகளும	0 0 0.25
J 421	ஓடி	ஓடி	எஸ். அந்திரீஸ்காமியு மறற வாகளும	—
K 421	ஓடி	பளைய தெனணைகள்	எஷ. சேமிஷ அபபும் மற றவாகளும	0 0 17.25
L 421	ஓடி	பாகுமாரங்கள்	எம். சூனசேக்கற சாஞ் சிகாமியு மறறவாகளும	0 0 3
M 421	அளவத்த	வெண்ணிலம்	டபிளியு. பபகாமியு மற றவாகளும	0 0 0.50
N 421	படவத்த	சிறுமாரங்கள்	எஷ. சேமிஷம் மறறவா களும	0 0 5
O 421	ஓடி	பளைய தெனணைகள்	ஓடி	0 0 14.50

இல.	காணியின பெயர்.	வகை.	உருத்தாளியின் பெயர்.	விசாலம். அ. ரூ. ப.
P 421	கொடவத்த	இடம்—மினுவங்கொடையில. வண்ணிலம்	டி. யுபாரிசும மற்றவாகரும்	0 0 0.12
Q 421	டங்கறககேவத்த	இடம்—காளுயியத்தயில. தோட்டம்	சொளமுறை	0 0 0.50
R 421	சூறுப்பவத்த	பொடி	காசிமுகமது	0 0 0.12

மேற்கூறிய தக காணிகளுக்கு உரித துப்பேசுகின்ற சகலபேரும் தானாகவல்லது அவரவரடைய காரிய காரரால 1894 ம் ஆண்டு சித்திரைமாசம் 23 ந தேதீ காலமே 12 மணிக் கு காலி கச்சேரியில எனமுடிதா கில வெளிப்படடு சொலலிககொளளவேண்டுவ துமலலாமல அந்தககாணிகளுக்குப் பெற்றுக்கொளளப்படும பணததையும் அதைப்பெற்றுப்பெர்ளவதற் சூண்டான உரித்தையுஞ்சொலலவேண்டியது.

காலி கச்சேரி,
1894 ம் மூல பங்குனிமீ 28 த் உ.

ஆர். டபிள்யு. ஐவேர்ஷ,
அரசாட்சி ஏசனறின வேலபாப்பவர்.

LAND SALES IN THE NORTH-WESTERN PROVINCE.

No. 1,089, N.-W. P. Colonial Secretary's Office,
Colombo, March 24, 1894.

ON Tuesday, May 22, 1894, at 1 o'clock P.M., the Assistant Government Agent for the Chilaw District will put up to auction, at his office in Chilaw Kachcheri, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Thirty-nine allotments of land situated in the Pitigal korale Northern division of the Chilaw District of the North-Western Province.

Preliminary plan 1,512.

Village—Panayadi. Claimant—Crown.

Lot.	Name of Applicant.	Description.	Extent. A. R. P.
7912	B. P. Samarakone, Mudaliyar	Chenaed land	6 3 23
7914	Do.	do.	2 3 32
7916	Do.	do.	3 3 24
7919	Do.	do.	4 0 6
7921	Do.	do.	4 3 25
7922	Do.	do.	4 3 32
7923	Do.	do.	4 3 20
7924	Do.	do.	5 0 21
7925	Do.	do.	5 0 7
7926	Do.	do.	5 0 35
7927	Do.	do.	4 2 16
7928	Do.	do.	6 1 0
7929	Do.	do.	4 3 10

Preliminary plan 1,855.

9281	B. P. Samarakone, Mudaliyar	Open land	1 0 18
9281½	Do.	do.	0 2 35
9282	Do.	do.	0 3 39
9283	Do.	do.	1 0 25
9284	Do.	do.	7 1 24
9285	Do.	Jungle	0 1 10
9286	Do.	do.	0 1 33
9287	Do.	do.	2 2 22
9287½	Do.	do.	0 0 9
9288	Do.	do.	1 1 13
9289	Do.	do.	0 3 8
9292	Do.	Paddy field	0 0 30
9293	Do.	Chena	1 2 18
9294	Do.	Deniya	0 3 23
9296	Do.	Chena	44 0 36
9296½	Do.	Open land	0 1 18
9296¾	Do.	Chena	0 0 14
9297	Do.	Cocoanut garden	1 2 7
9298	Do.	Paddy field	2 0 22
9299	Do.	Chena	4 1 19
9301	Do.	Jungle	13 0 0
9332	Do.	Chenaed jungle	3 1 24
9303	Do.	do.	0 2 11

Lot.	Name of Applicant.	Description.	Extent. A. R. P.
Preliminary plan 1,546. Village—Parappamulla.			
8093	Manuel Joseph Fernando, of Chilaw	Jungle	16 1 25
8093½	—	do.	3 0 7
8094	Manuel Joseph Fernando, of Chilaw	Chena	1 3 22

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Chilaw.

By His Excellency the Governor's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.

வகீ 1894 ன்வு மார்ச்சு மச 24 வெதி
No. 1,089 N.-W. P. டின கெகுமி மகசெதுகாரிசீ
சுன்வான்செயே னன்வெர்சு
வெடிச.

பெசுமி டிசுவெ கரூவெ டிசீதின்குவெ சபசீசன்சுசுன்
வான்செயே சிசீன் வெதி சகன கடிசன்வென முன்
வெசன்சுக ஒவெ முன்வெதி திசெய்வெ சுகாரூவெ
வகீ 1894 ன்வு மார்ச்சு மச 22 வெதி டினவெ கெகரூவெ
சுவெ சுகெ கரூவெ கவெவெசெயே வென்வெசெசுகர் சுக
சன்வெ செசெவெவெ டிசு.
வெசுமி டிசுவெ கரூவெ சரூவெ சிசீவெசுகர்செ
சுவெ கெவெசெயே சிசீவெவெவெ வெசுகுவெசெ 39 ன்.
சிசீவெ 1,512. வெ—செசெசெசெ.
டிசீதின்கெசன்வெ—வெசெசெசெ.

கெ.	செசீசீகாரகெ.	டிசீவெ.	வெசெ. ஈ ரூ. ப.
7912	வெ. சி. கெவெசன் வெசெசெசெசெ	செசெசெசெசெசெ	6 3 23
7914	செ	செ	2 3 32
7916	செ	செ	3 3 24
7919	செ	செ	4 0 6
7921	செ	செ	4 3 25
7922	செ	செ	4 3 32
7923	செ	செ	4 3 20
7924	செ	செ	5 0 21
7925	செ	செ	5 0 7
7926	செ	செ	5 0 35
7927	செ	செ	4 2 16
7928	செ	செ	6 1 0
7929	செ	செ	4 3 10

